

**F-0215**

**Sub. Code**

**7BCS2C1**

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2023.**

**Second Semester**

**Corporate Secretaryship**

**MANAGERIAL ECONOMICS**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define managerial economics.  
மேலாண்மை பொருளியல் என்பதை வரையறு.
2. What is disposable income?  
செலவழிக்கக்க வரூவாய் என்றால் என்ன?
3. What is the meaning of utility?  
பயன்பாடு என்பதன் பொருள் என்ன?
4. Define law of demand.  
தேவை விதியை வரையறு.
5. What are the three types of demand?  
மூன்று வகையான தேவை விதிகள் யாவை?
6. State any two factors affecting supply.  
பகிர்வினை பாதிக்கும் இரண்டு காரணிகளை கூறு.

7. What is marginal cost?  
விளம்பு உற்பத்தி செலவு என்றால் என்ன?
8. What is market?  
சந்தை என்றால் என்ன?
9. Define pure competition.  
தூய சந்தைப் போட்டியினை வரையறு.
10. Define marginal revenue.  
விளம்பு வருமானத்தை வரையறு.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b)

11. (a) Why does demand curve slope down wards?  
தேவைக் கோடு ஏன் இடமிருந்து வலமாக சரிகிறது?
- Or
- (b) Explain various importance of elasticity of demand.  
தேவை நெகிழ்ச்சியின் பல்வேறு முக்கியத்துவங்களை விளக்குக.
12. (a) Explain law of diminishing marginal utility.  
குறைந்து செல் விளம்பு பயன்பாட்டு விதிகளை விவரி.
- Or
- (b) Explain the various determinant of supply.  
பகிர்வுகளை தீர்மானிக்கும் பல்வேறு காரணிகளை கூறு.
13. (a) State the various properties of indifference curves.  
சம நோக்கு வரைபடத்தில் பல்வேறு பண்புகளை கூறு.

Or

(b) What are the features of perfect competition?

சரியான சந்தைப் போட்டியின் சிறப்பியல்புகளை யாவை?

14. (a) Write a note on constant elasticity of substitution (C.E.S).

மாறாத மாற்று நெகழ்ச்சி (C.E.S). பற்றி குறிப்பெழுதுக.

Or

(b) Write a note on

(i) Marginal utility

(ii) Total utility.

(அ) விளிம்பு பயன்பாடு

(ஆ) மொத்த பயன்பாடு ஆகியவற்றை பற்றி குறிப்பு வரைக.

15. (a) Explain conjectural variation.

கற்பனை மாறுபாட்டை விவரி.

Or

(b) Specify the objectives of demand forecasting.

தேவை முன்கணிப்பின் நோக்கங்களை குறிப்பிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the nature and scope of managerial economics.

மேலாண்மை பொருளியலின் இயல்பு மற்றும் விச்செல்லைய விவரிக்க.

17. Discuss the relation between demand and supply.

தேவைக்கும் மற்றும் பகிர்வுக்கும் இடையே உள்ள தொடர்பை விவரி.

18. Calculators are sold to students for 20 dollars each. Three hundred students are willing to buy them at that price. For every 5 dollar increase in price there are 30 fewer students willing to buy the calculators. What will the maximum revenue be?

மாணவர்களுக்கு கணக்கிடும் பொறிகள் ஒவ்வொன்றும் 20 டாலருக்கு விற்கப்படுகியது. 300 மாணவர்கள் இந்த விலைக்கு வாங்க விரும்பப்படுகின்றனர். விலை 5 டாலர் உயரும் போது 30 மாணவர்கள் குறைவாக கணக்கிடும் பொறிகள் வாங்க விரும்பினால் விளம்பு வருவாய் என்ன?

19. Explain the various differences between pure and perfect competitions.

தூய மற்றும் சரியான சந்தைப்போட்டிகளுக்கிடையே உள்ள வெவ்வேறு வேறுபாடுகளை விளக்குக.

20. What is the difference between average and marginal productivity? Write a note on homogeneous production function.

சராசரி உற்பத்தி திறனுக்கும் விளிம்பு உற்பத்தி திறனுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? ஒரே சீரான உற்பத்தி சார்பு பற்றி குறிப்பு எழுதுக.

**F-0216**

**Sub. Code**

**7BCS2C2**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Second Semester**

**Corporate Secretaryship**

**FINANCIAL ACCOUNTING – II**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Single Entry System of Book keeping?  
ஒற்றை பதிவியியல் முறை என்றால் என்ன?
2. State two features of single entry system.  
ஒற்றை பதிவியியல் முறையில் ஏதேனும் இரண்டு அம்சங்களை கூறுக.
3. What are domestic branches?  
உள்நாட்டு கிளைகள் என்றால் என்ன?
4. What is Independent Branches?  
சுதந்திரக் கிளைகள் என்றால் என்ன?
5. What is insolvency account?  
நொடிப்பு நிலை கணக்கு என்றால் என்ன?
6. What is need for insolvency accounting?  
நொடிப்பு நிலை கணக்கின் தேவை என்ன?
7. Define Royalty.  
குத்தகை வரையறு.
8. Write short notes on: Minimum Rent.  
சிறு குறிப்பு வரைக: குறைந்த வாடகை.

9. What do you mean by hire - purchase system?  
வாடகை கொள்முதல் முறை என்பதன் நீவிர் கூறும் பொருள் என்ன?
10. What is instalment purchase?  
தவணை கொள்முதல் என்றால் என்ன?

**Part B** (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) From the following information calculate the total purchases:

	Rs.
Opening balance of Bills Payable	15,000
Opening balance of creditors	18,000
Closing balance of Bills Payable	21,000
Closing balance of creditors	12,000
Cash paid to creditors during the year	90,600
Bills Payable discharged during the year	26,700
Purchases Returns	3,600
Cash Purchases	77,400

பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த கொள்முதல்களைக் கணக்கிடுக.

	ரூ.
செலுத்துவதற்குரிய மாற்றுசீட்டின் தொடக்க இருப்பு	15,000
கடன்நீத்தோர் தொடக்க இருப்பு	18,000
செலுத்துவதற்குரிய மாற்றுசீட்டின் இறுதி இருப்பு	21,000
கடன்நீத்தோர் இறுதி இருப்பு	12,000
கடன்நீத்தோருக்கு நடப்பாண்டில் செலுத்தப்பட்ட பணம்	90,600
செலுத்துவதற்குரிய மாற்றுசீட்டின் வருடத்தில் சரிசெய்யப்பட்டன	26,700
கொள்முதல் திருப்பம்	3,600
ரொக்க கொள்முதல்	77,400

Or

2

**F-0216**

- (b) From the following information, calculate the total sales:

	Rs.
Bills Receivable in the beginning	1,560
Debtors in the beginning	6,160
Bills Receivable en cashed during the year	4,180
Cash received from Debtors	14,000
Bad Debts written off 560 Sales Returns	1,740
Bills Receivable (Dishonored)	360
Bills Receivable at the end	1,200
Debtors at the end	5,100
Cash Sales	8,180

பின்வரும் தகவல்களிலிருந்து, மொத்த விற்பனையை கணக்கிடுக.

	ரூ.
பெறுதற்குரிய மாற்றுசீட்டு தொடக்கத்தில்	1,560
தொடக்கத்தில் கடனாளிகள்	6,160
நடப்பாண்டில் பெறுதற்குரிய மாற்றுசீட்டு	4,180
கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட பணம்	14,000
560 விற்பனையை தள்ளுபடி செய்த வாரக் கடன்கள்	1,740
பெறுதற்குரிய மாற்றுசீட்டு (அவமதிக்கப்பட்டது)	360
முடிவில் பெறுதற்குரிய மாற்றுசீட்டு	1,200
இறுதியில் கடனாளிகள்	5,100
ரொக்க விற்பனை	8,180

12. (a) Mention the objectives of Departmental accounts.  
துறைவாரி கணக்குகளின் நோக்கங்களை குறிப்பிடுக.

Or

- (b) State the advantages and disadvantages of Departmental accounts.

துறைவாரி கணக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் கூறுக.

13. (a) What are Preferential Creditors in the following liabilities of an insolvent, Gopal, according to the Presidency Towns Insolvency Act and Provincial Insolvency Act? Also point out the unsecured creditors.

மாநகரங்களில் நொடிப்பு சட்டம் மற்றும் மாகாண திவால் சட்டத்தின் படி கோபால், ஒரு திவாலானவரின் பின்வரும் பொறுப்புகளில் முன்னுரிமை கடன் வழங்குபவர்கள் யார்? பாதுகாப்பற்ற கடனாளிகளையும் சுட்டிக்காட்டவும்.

Or

- (b) On 1<sup>st</sup> January 2002 chittaranjan collieries Ltd. leased a piece of land agreeing to pay therefore a minimum rent of Rs 2,000 in the first year Rs 4,000 in the second year and thereafter Rs 6,000 per annum merging into a royalty of 40 paise per tonne with power to recoup short workings over the first three years only, the output for four years starting from 2002-Dec 31. were as follows. 2002-1,000; 2003-10,000; 2004-18,000; 2005-20,000 tonne. Prepare royalty account.

ஜனவரி 1, 2002 அன்று, சித்தரஞ்சன் கோலியரீஸ் லிமிட்டெட் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்தது, எனவே முதல் வருடத்தில் குறைந்தபட்ச வாடகை 2000 ரூ. இரண்டாம் ஆண்டில் ரூ. 4,000, அதன்பிறகு ஆண்டுக்கு ரூ. 6000 ஒரு டன்னுக்கு 40 பைசாவுடன் இணைந்தது முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே மீள்பதிவு வேலைகள், 2002-டிசம்பர் 31 முதல் நான்கு ஆண்டுகளுக்கு வெளியீடு பின்வருமாறு. 2002-1,000 ; 2003-10,000 ; 2004-18,000 ; 2005-20,000 டன். குத்தகை கணக்கை தயார் செய்க.

14. (a) Sri Krishna company took a coal mine on 1-1-2002 on lease from Rukmini for a period of 20 years. The company agreed to pay Rs 2 per ton with a minimum rent of Rs 50,000. The short workings can be recouped under the agreement during the first five years but on the conditions that only 50% of Royalty in excess of minimum rent can be used for the recoupment of short workings. The output of coal for the first five years was 18,000. 24,000. 30,000, 40,000 and 48,000 tonnes respectively. Prepare necessary accounts in the books of sri Krishna company.



பூர் கிருஷ்ணா நிறுவனம் 1-1-2002 அன்று நிலக்கரி சுரங்கத்தை ருக்மணியிடம் இருந்து 20 வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுத்தது. நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.50,000 வாடகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.2 செலுத்த ஒப்புக்கொண்டது முதல் ஐந்து ஆண்டுகளில் ஒப்பந்தத்தின் கீழ் குறுகிய வேலைகளை திரும்பப் பெற முடியும் ஆனால் குறைந்த வாடகைக்கு மேல் 50% குத்தகையை மட்டுமே குறுகிய வேலைகளை திரும்பப் பெற பயன்படுத்தலாம். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிலக்கரியின் உற்பத்தி முறையே 18,000, 24,000, 30,000, 40,000 மற்றும் 48,000 டன் ஆகும். பூர் கிருஷ்ணா நிறுவனத்தின் புத்தகங்களில் தேவையான கணக்குகளைத் தயாரிக்கவும்.

Or

- (b) Mr. Prabhakar who wrote a text book in physics gave the right of publishing the book to Sultan Chand & Sons. The royalty Rs.2 per every book sold. Minimum Rent is Rs.1,50,000/- per annum. Short workings, if any can be recouped with in the first five years of the lease. The sales were as follows:

Year	Sales
1	10,000
2	48,000
3	80,000
4	1,20,000
5	1,20,000

Write up the necessary journal entries in the books of Mr. Prabhakar.

இயற்பியலில் உரை புத்தகம் எழுதிய திரு.பிரபாகர் சுல்தான் சந்த & சன்ஸ் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வழங்கினார். விற்கப்படும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் குத்தகை ரூ.2 குறைந்தபட்ச வாடகை ஆண்டுக்கு ரூ.1,50,000/-ஆகும். குறுகிய வேலைகள், குத்தகையின் முதல் ஐந்து ஆண்டுகளில் ஏதாவது திரும்பப் பெற முடியும் என்றால் விற்பனை பின்வருமாறு:

ஆண்டு	விற்பனை
1	10,000
2	48,000
3	80,000
4	1,20,000
5	1,20,000

திரு.பிரபாகரின் புத்தகங்களில் தேவையான குறிப்பேட்டு பதிவுகளை எழுதுக.

15. (a) On 1<sup>st</sup> January 2,000 vindhya purchased a machine from Nivedita on Hire-purchase basis. The particulars are as follows; Cash price is Rs 50,000 payable as follows on signing the agreement Rs 20,000 and balance in three installments of Rs 10,000 each plus interest. Interest is charged at 5% on outstanding balance Depreciation at 10% p.a on written down value method. Prepare Nivedita Account in the books of vindhya.

1 ஜனவரி 2000 அன்று விந்தியா நிவேதிதாவிடம் வாடகைக்கு வாங்கும் இயந்திரத்தை வாங்கினார். விவரங்கள் பின்வருமாறு; ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன் ரொக்க விலை ரூ.50,000 செலுத்தப்பட வேண்டும் மற்றும் ரூ.20,000 மற்றும் மூன்று தவணைகளில் ரூ.10,000 வட்டி சேர்த்து எழுதப்பட்ட மதிப்பு முறைக்கு ஆண்டுக்கு 10% நிலுவைத் தேய்மானத்திற்கு 5% வட்டி வசூலிக்கப்படுகிறது. விந்தியாவின் புத்தகங்களில் நிவேதிதா கணக்கைத் தயாரிக்கவும்.

Or

- (b) On 1<sup>st</sup> January 2000 Akhil took delivery from Nikhil co Ltd of a machine on hire purchase system. Rs 6,000 being paid on delivery and the balance in five instalments of Rs 12,000 each payable annually on 31<sup>st</sup> December. The cash price of the machine was Rs 60,000. Calculate the amount of interest of each year

2000 ஜனவரி 1 ஆம் தேதி அகில் வாடகை கொள்முதல் முறையின் நிகில் கோ விமிடெட்டில் இருந்து டெலிவரி எடுத்தார். டெலிவரிக்கு ரூ.6000 செலுத்தப்படுகிறது மற்றும் மீதமுள்ள தொகையை ஐந்து தவணைகளில் ரூ.12,000 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி செலுத்த வேண்டும். இயந்திரத்தின் ரொக்க விலை ரூ.60,000. ஒவ்வொரு வருட வட்டித் தொகையையும் கணக்கிடுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Arvind does not keep proper records of his business, he gives you the Following information

	Rs.
Opening Capital	2,00,000
Closing Capital	2,50,000
Drawings during the year	60,000
Capital added during the year	75,000

Calculate profit or loss for the year

அரவிந்த் தனது வணிகத்தின் சரியான பதிவுகளை வைத்திருக்கவில்லை, அவர் உங்களுக்கு பின்வரும் தகவல்களை அளிக்கிறார்;

	ரூ.
தொடக்க முதல்	2,00,000
இறுதி முதல்	2,50,000
இந்த வருடத்திற்கான எடுப்பு	60,000
இந்த ஆண்டிற்கான கூடுதல் முதல்	75,000

இந்த ஆண்டிற்கான இலாப நடட்டத்தை கணக்கிடுக.

17. Rama Departmental stores has two departments- provisions and Fancy mart, From the following, prepare departmental Trading account.

Purchase:

Provisions Department - 1,000 units at a total cost of

Cosmetics Department - 2,000 units Rs. 1,10,000

Opening stock:

Provisions Department - 400 units

Cosmetics Department - 600 units

Sales:

Provisions Department - 900 units @ Rs.75 per unit

Cosmetic Department - 2,100 units @ Rs.45 per unit

Assume that Gross profit rate is uniform for both the departments.

ராம டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் இரண்டு துறைகள் உள்ளன. ஏற்பாடுகள் மற்றும் ஆடம்பரமான மார்ட். பின்வருவனவற்றிலிருந்து துறை சார்ந்த வர்த்தகக் கணக்கைத் தயாரிக்கவும்.

கொள்முதல்:

வழங்கல் துறை – மொத்த செலவில் 1,000 அலகுகள்

ஒப்பனைத் துறை – 2,000 அலகுகள் ரூ.1,10,000

தொடக்க சரக்கிருப்பு:

வழங்கல் துறை – 400 அலகுகள்

ஒப்பனைத் துறை – 600 அலகுகள்

விற்பனை:

வழங்கல் துறை – 900 யூனிட்கள் @ ஒரு யூனிட்டுக்கு ரூ.75

ஒப்பனை துறை – 2,100 அலகுகள் @ ஒரு யூனிட்டுக்கு ரூ.45

மொத்த இலாப விகிதம் இரண்டு துறைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

18. From the following particulars, prepare the statement of Affairs and deficiency account of Ramesh of Allahabad who is an insolvent Debtor:

Unsecured Creditors, – Rs.15,050 Creditors partly secured Rs.19,080 (Holding security of the value of Rs.18,100 which is estimated to realise only Rs. 600), Preferential creditors – Rs.500, Bills Receivable discounted Rs.2,060 (upon which it is estimated that there will be liability of Rs.280); Stock in trade–Rs.10,010 (estimated to realise Rs.8,000).Book debts: Good – Rs.7,860. Doubtful and Bad Rs.650 (estimated to realise Rs.178), Land and Buildings Rs.8,000 (estimated to realise Rs.5,000). Machinery and Plant– Rs.12,500 (estimated to realise -Rs. 5,500), cash in hand Rs.2.

He started business five years ago with a capital of Rs.25,000. The trading, after charging interest on capital at Rs.1,000 per year resulted in a profit of Rs.602 for the first year and losses of Rs.370, Rs.450, Rs.500 and Rs.700 for the subsequent years. His drawings were at the rate of Rs.900 a year and there was a speculation loss of Rs.1,590 during the whole period of five years.

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அலகாபாத்தைச் சேர்ந்த ரமேஷின் விவகாரங்களின் அறிக்கை மற்றும் பற்றாக்குறைக் கணக்கைத் தயாரிக்கவும். அவர் நொடிப்பு நிலையில் இருக்கிறார்.

பாதுகாப்பற்ற கடனீந்தோர், ரூ.15,050 ; பகுதி பாதுகாக்கப்பட்ட கடனீந்தோர், ரூ.19,080 (ரூ.18,100 மதிப்புள்ள பாதுகாப்பை வைத்திருப்பது ரூ.600 மட்டுமே என்று மதிப்பிடப்பட்டுள்ளது). முன்னுரிமை கடனீந்தோர், ரூ.500 ; பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தள்ளுபடி ரூ.2,060 (அதன் மீது ரூ.280 பொறுப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது) ; சரக்கிருப்பு, ரூ.10,010 (ரூ.8,000 மதிப்பிடப்பட்டுள்ளது) ; புத்தக கடன்கள் : நல்ல ரூ.7,860 ; ஐயக்கடன் மற்றும் வராக்கடன் ரூ. 650 (ரூ.178 என மதிப்பிடப்பட்டுள்ளது) ; நிலம் மற்றும் கட்டிடங்கள், ரூ.8,000 (ரூ.5,000 ஐ மதிப்பிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது) ; இயந்திரங்கள் மற்றும் ஆலை ரூ.12,500 (ரூ.5,500 மதிப்பிடப்பட்டுள்ளது) கையில் பணம், ரூ.2.

அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 25,000 ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கினார். ஆண்டுக்கு ரூ.1000 மூலதனத்தின் மீதான வட்டியை வசூலித்த பிறகு, முதல் ஆண்டு லாபம் ரூ.602 மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.370, ரூ.450, ரூ.500 மற்றும் ரூ.700 இழப்பு ஏற்பட்டது. அவர் எடுப்பு ஆண்டுக்கு ரூ.900 வீதம் ஐந்தாண்டுகள் முழுவதும் ரூ.1590 ஊக இழப்பு ஏற்பட்டது.

19. ABC Collieries Co. Ltd. took from M/s XYZ a lease of coal field for a period of 25 years from 1<sup>st</sup> April, 2010 on a royalty of Rs. 25 per tonne of coal extracted with a Dead Rent of Rs. 2,20,000 a year with power to recoup short - workings during the first five years of the lease. The company closes its books of account on 31<sup>st</sup> March every year.

The output in the first five years of the lease was as follows:

Year ended 31<sup>st</sup> March, 2011 2,000 tonnes

Year ended 31<sup>st</sup> March, 2012 3,600 tonnes

Year ended 31<sup>st</sup> March, 2013 9,000 tonnes

Year ended 31<sup>st</sup> March, 2014 15,000 tonnes

Year ended 31<sup>st</sup> March, 2015 20,000 tonnes

You are required to give journal entries for all the transactions relating to royalties for the five years in the books of ABC Collieries Co.Ltd.

ஏபிசி கோலியர்ஸ் கோ லிமிடெட் M/s XYZ இலிருந்து நிலக்கரி வயலை ஒரு குத்தகைக்கு எடுத்தது, ஏப்ரல் 1,2010 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒரு குத்தகை டன் நிலக்கரிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.2,20,000 இறுதி வாடகையுடன் எடுக்கப்பட்டது குத்தகையின் முதல் ஐந்து ஆண்டுகளில் குறுகிய வேலைகளை திரும்பப் பெறும் சக்தி கொண்டது. நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்கு புத்தகங்களை இறுதிச் செய்கிறது.

குத்தகையின் முதல் ஐந்து ஆண்டுகளில் வெளியீடு பின்வருமாறு:

மார்ச் 31,2011 முடிவடைந்த ஆண்டு 2,000 டன்

மார்ச் 31,2012 முடிவடைந்த ஆண்டு 3,600 டன்

31 மார்ச் 2013 முடிவடைந்த ஆண்டு 9,000 டன்

மார்ச் 31, 2014 முடிவடைந்த ஆண்டு 15,000 டன்

மார்ச் 31, 2015 முடிவடைந்த ஆண்டு 20,000 டன்

ஏபிசி காலியர்ஸ் கோ லிமிடெட் புத்தகங்களில் ஐந்து வருடத்திற்கான குத்தகை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் குறிப்பேட்டு பதிவுகள் தரவேண்டும்.

20. Little Masters purchase a machinery on instalment basis from Machine Manufacturing Co Ltd on the following terms

- (a) Cash down payment at the time of signing agreement Rs. 24,000
- (b) Five annual installments of Rs.15,400
- (c) Interest at 10% pa, is charged by the seller.
- (d) Depreciation at 20% pa. on W.D.V basis is written off on machinery.
- (e) Machinery is sold for Rs. 30,000 on completion of payments of installments

show the machinery account for the entire period

லிட்டில் மாஸ்டர்கள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் இயந்திர உற்பத்தி நிறுவனத்தில் இருந்து தவணை முறையில் இயந்திரங்களை வாங்குகின்றனர்.

- (அ) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது ரொக்கப் பணம் ரூ.24,000
- (ஆ) ஐந்து ஆண்டு தவணைகள் ரூ. 15,400
- (இ) ஆண்டுக்கு 10% வட்டி விற்பனையாளரால் வசூலிக்கப்படுகிறது.
- (ஈ) W.D.V அடிப்படையில் ஆண்டுக்கு 20% தேய்மானம் இயந்திரங்களில் மீது போக்கெழுதுக.
- (உ) இயந்திரங்கள் தவணைகளை செலுத்தியவுடன் ரூ.30,000க்கு விற்கப்படுகின்றன.

முழு காலத்திற்கும் இயந்திரக் கணக்கைக் காட்டு.

**F-0217**

**Sub. Code**

**7BCS3C1**

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2023.**

**Third Semester**

**Corporate Secretaryship**

**COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – I**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Memorandum of Association.  
அமைப்பு சாசனம் வரையறு.
2. What is perpetual succession?  
நிறுவனத்தின் நீடித்த வாழ்வு குறித்த கருத்துகளை எழுதுக?
3. What is prospectus?  
தகவல் அறிக்கை என்றால் என்ன?
4. What is statement in lieu of prospectus?  
தகவல் அறிக்கைக்கு மாற்று அறிக்கை குறித்து சிறு குறிப்பு வரைக?
5. What is equity capital?  
சாதாரண மூலதனம் என்றால் என்ன?
6. What is public deposits?  
பொதுத் தவணை வைப்புகள் என்றால் என்ன?



7. Define Debenture.

கடன் பத்திரம் இலக்கணம் தருக.

8. What is debenture trust deed?

கடன் பத்திரப் பொறுப்புரிமை ஆவணம் என்றால் என்ன?

9. Who is secretary?

செயலாளர் யார்?

10. Define Meeting.

கூட்டத்தை வரையறுக்கவும்.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b)

11. (a) What are the rules contained in articles of association?

நிறுவனத்தின் செயல்முறை விதிகளில் கூறப்பட வேண்டிய விவரங்களை எழுதுக.

Or

(b) Differentiate public company and private company.

பொது நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் வேறுபாடு தருக.

12. (a) Write out the conditions for issuing prospectus.

தகவல் அறிக்கை வெளியிடுவதற்கான நிபந்தனைகளை எழுதுக.

Or

(b) Write out the statutory provisions regarding issue of a prospectus.

தகவல் அறிக்கை வெளியிடுதல் சம்பந்தமான சட்ட விதிகளை எழுதுக.

13. (a) What are the ways used for reducing the share capital?

பங்கு மூலதனத்தை குறைக்கும் வழிகள் யாவை?

Or

- (b) What are salient features of shares?

பங்குகளின் சிறப்பியல்புகளை எழுதுக.

14. (a) Write out the advantages of debentures.

கடன் பத்திரத்தின் நன்மைகள் யாவை?

Or

- (b) What are the methods of borrowing?

கடன் வாங்குவதன் வகைகள் யாவை?

15. (a) How the company secretary is appointed?

நிறுவன செயலாளர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

Or

- (b) What are the different types of secretaries?

நிறுவன செயலாளரின் வகைகளை எழுதுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. According to the companies Act, How the companies are classified?

நிறுவன சட்டத்தின் கீழ், நிறுவனங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.

17. What are the liabilities arises due to misstatement in a prospectus?

தகவல் அறிக்கையில் தவறான தகவல் தருவதால் ஏற்படும் பொறுப்புகள் யாவை?

18. What is share allotment? Write out the rules regarding share allotment?

பங்குகளின் ஒதுக்கீடு என்றால் என்ன? பங்கு ஒதுக்கீடு தொடர்பாக நிறுவன சட்டம் விதித்துள்ள நிபந்தனைகள் யாவை?

19. What are the different types of debentures?

கடன் பத்திரத்தின் வகைகள் யாவை?

20. Elaborate the functions of company secretary.

நிறுவன செயலாளரின் செயல்பாடுகளை விவரிக்கவும்.

**F-0218**

**Sub. Code**

**7BCS3C2**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Third Semester**

**Corporate Secretaryship**

**PARTNERSHIP ACCOUNTING**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is a partnership deed?

கூட்டாண்மை ஒப்பந்தம் என்றால் என்ன?

2. What do you mean by Fluctuating Capital?

மாறுபடும் முதல் என்றால் என்ன?

3. What is gaining ratio?

ஆதாய விகிதம் என்றால் என்ன?

4. Write four rights of retiring partners?

ஓய்வுபெறும் கூட்டாளிகளின் நான்கு உரிமைகளை எழுது.

5. What is meant by amalgamation of partnership firms?

கூட்டாண்மை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு என்றால் என்ன?

6. What is purchase consideration?  
கொள்முதல் பரிசீலனை என்றால் என்ன?
7. What is meant by dissolution of firm?  
நிறுவனத்தின் கலைப்பு என்றால் என்ன?
8. Who is called as Insolvent partner?  
திவாலான கூட்டாளி என்று அழைக்கப்படுபவர் யார்?
9. What do you understand by proportionate capital method?  
விகிதாசார மூலதன முறையில் நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
10. What is piece-meal distribution of cash?  
சிறிது சிறிதாக பகிர்ந்தளிக்கும் ரொக்கம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What is past adjustments in partnership accounts?  
Explain.  
கூட்டாண்மை கணக்குகளில் கடந்த காலசரிசுத்துத்  
என்றால் என்ன? விளக்குக.

Or

- (b) Distinguish between Revaluation Account and Realisation Account.  
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் தீர்வு கணக்கு  
ஆகியவற்றை வேறுபடுத்துக.

12. (a) Balu and Sonai sharing profits in proportion of 3:1 showed the following as their Balance sheet on 31<sup>st</sup> December 2002

Liabilities	Amount	Assets	Amount
	Rs.		Rs.
Creditors	37,500	Bank	22,500
General reserve	4,000	Bills receivable	3,000
Capital account:		Debtors	16,000
Balu	30,000		
Sonai	16,000	Stock	20,000
		Furniture	1,000
		Building	25,000
	87,500		87,500

They admit Pavana into partnership on 1.1.2003 on the following terms:

- (i) That Pavana pays Rs.10,000 as his capital for  $\frac{1}{5}$ th share in future profit.
- (ii) That a goodwill account be raised in the books of the new firm for Rs.20,000
- (iii) That stock and furniture be reduced by 10% and provision for doubtful debts at 5% be created on debtors.
- (iv) The value of Land and Building be appreciated by 20%

That the capital account of the partners be readjusted on the basis of their profit sharing ratio, and any additional amount be debited or credited to their current accounts. Show profit and loss adjustment account, capital account and Balance sheet of the new firm.

பாலு மற்றும் சோனாய் 3:1 விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர் 2002, டிசம்பர் 31 அன்று தங்கள் இருப்புநிலைக் குறிப்பு பின்வருவன.

பொறுப்புகள்	விலை ரூ.	சொத்துக்கள்	விலை ரூ.
கடனீந்தோர்	37,500	வங்கியில் ரொக்கம்	22,500
பொதுக்காப்பு	4,000	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	3,000
மூலதனக் கணக்கு:		கடனாளிகள்	16,000
பாலு	30,000		
சோதனை	16,000	சரக்கிருப்பு	20,000
		அறைகலன்	1,000
		நிலமும் கட்டிடமும்	25,000
	<u>87,500</u>		<u>87,500</u>

பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 1.1.2003 அன்று கூட்டாண்மையில் புவனாவை சேர்த்துக்கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள்.

- (i) பாவனா எதிர்கால இலாபத்தில் 1/5 பங்குக்கு தனது மூலதனமாக ரூ. 10,000 செலுத்துகிறார்.
- (ii) நற்பெயர் ரூ. 20,000-ம் ஆக புதிய நிறுவனத்தில் அதிகப்படுத்தப்படுகிறது.
- (iii) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் 10% குறைக்கப்பட வேண்டும் மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு 5% கடனாளிகளின் மீது உருவாக்கப்படவேண்டும்.
- (iv) நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு 20% உயர்த்தப்பட வேண்டும். கூட்டாளிகளின் மூலதனக் கணக்கு அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்தின் அடிப்படையில் மறு ஆய்வு செய்ய வேண்டும், மேலும் கூடுதல் தொகையினை அவர்களின் நடப்புக் கணக்குகளில் பற்று அல்லது வரவு வைக்கப்பட வேண்டும். புதிய நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்ட சரி செய்தல் கணக்கு, மூலதனக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

Or

- (b) A, B and C are partners sharing profits and losses in the ratio of 3:2:1. Their balance sheet as on 31<sup>st</sup> December 2015 is as follows.

Liabilities		Assets	
Capital Accounts:		Goodwill	10,000
A	65,000	Sundry Debtors	61,400
B	38,000	Sundry Assets	1,48,000
C	28,000		
General reserve	38,400		
Sundry Creditors	50,000		
	<u>2,19,400</u>		<u>2,19,400</u>

C desires to retire from the firm on 1<sup>st</sup> January 2015.

In terms of the agreement goodwill is to be revalued at Rs. 30,000; Sundry Debtors Rs. 41,400 and other sundry assets at Rs. 1,50,000; The amount payable to the retired partner is for the present to be treated as a loan with 5% Interest. No alteration is made in the books value of assets (other than cash and the general reserve) Prepare Memorandum revaluation a/c capital a/c Balance sheet.

A, B மற்றும் C ஆகியவை 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டாளிகள் 2015 டிசம்பர் 31 ஆம் தேதியில் அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்		சொத்துக்கள்	
முதல் கணக்கு :		நற்பெயர்	10,000
A	65,000	பற்பல கடனாளிகள்	61,400
B	38,000	பற்பல சொத்துக்கள்	1,48,000
C	28,000		
பொதுக்காப்பு	38,400		
பற்பல கடனீந்தோர்	50,000		
	<u>2,19,400</u>		<u>2,19,400</u>



2015 ஜனவரி 1 ஆம் தேதி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற C விரும்புகிறார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் நற்பெயர் ரூ. 30,000 ஆக மறுமதிப்பு செய்யப்பட உள்ளது; பற்பல கடனாளிகள் ரூ. 41,400 மற்றும் பற்பல சொத்துக்கள் ரூ. 1,50,000 ஆகமதிப்பு உள்ளது; ஓய்வு பெற்ற பங்குதாரருக்கு செலுத்த வேண்டியதொகை தற்போதைய 5% வட்டியுடன் கடனாக கருதப்படவேண்டும் சொத்துக்களின் முகமதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. (ரொக்கம் மற்றும் பொதுக்காப்பு தவிர) மறுமதிப்பீட்டு நினைவுட்டும் கணக்கு முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

13. (a) Krishnan and Raman carrying on business in partnership resolve to Dissolve the firm and sell off the business to Ramakrishna Co. Ltd., on 31-12-2016, when the firm's position is as under:

Liabilities		Assets	
Capitals :		Land and buildings	40,000
Krishnan	34,000	Furniture	3,320
Raman	17,000	Stock	15,380
Creditors	21,250	Debtors	8,450
		Cash	5,100
	<u>72,250</u>		<u>72,250</u>

The arrangement with the company is as follows:

- (i) Land and Building are purchased at Rs.50,000.
- (ii) Furniture and stock are taken at 10% below book value.

- (iii) Goodwill of the firm is valued at Rs.7,500.
- (iv) Debtors are taken at Rs.8,000 and creditors at book value.
- (v) Purchase consideration is discharged in fully paid-up shares.

You are required to close the books of the firm.

கிருஷ்ணன் மற்றும் ராமன் இணைந்து வணிகத்தை நடத்தி வந்தனர் பின்பு நிறுவனத்தை கலைத்து, 31.12.2016 அன்று ராமகிருஷ்ணா & கோ லிமிடெட் நிறுவனத்திற்கு வணிகத்தை விற்க முடிவு செய்தது, நிறுவனத்தின் நிலை பின்வருமாறு.

பொறுப்புகள்		சொத்துக்கள்	
மூலதனக் கணக்கு :		நிலமும் கட்டிடமும்	40,000
கிருஷ்ணன்	34,000	அறைகலன்	3,320
ராமன்	17,000	சரக்கிருப்பு	15,380
கடனீந்தோர்	21,250	கடனாளிகள்	8,450
		ரொக்கம்	5,100
	<u>72,250</u>		<u>72,250</u>

நிறுவனத்தின் நிலை பின்வருமாறு.

- (i) நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது
- (ii) அறைகலன் மற்றும் சரக்கிருப்பின் மதிப்பு 10% குறைக்கப்படுகிறது.
- (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ. 7,500 மதிப்புடையது
- (iv) கடனாளிகள் ரூ. 8,000 மற்றும் கடனீந்தோர் புத்தகமதிப்பில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- (v) கொள்முதல் பரிசீலனை முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளில் வெளியேற்றப்படுகிறது. நிறுவனத்தின் புத்தகத்தை முடிக்க.

Or

- (b) Rajan and Kumar are partners sharing profits equally in a business similar to that carried on by Suresh and Ramesh. In order to avoid competition they decided to amalgamate the two business by taking over the asset and liabilities of Suresh and Ramesh admitting him into partnership from 31.12.2019.

Liabilities	R & K	S & R	Assets	R & K	S & R
Creditors	18,500	37,500	Bank	37,500	6,750
Bill payable	–	13,250	Debtors	18,000	27,500
Capitals:			Stock	15,500	10,000
	A 30,000	–	Suresh Capital	–	4,000
	B 22,500	–	Ramesh Capital	–	2,500
	<u>71,000</u>	<u>50,750</u>		<u>71,000</u>	<u>50,750</u>

The new partnership was to be carried on as R&K, S&R and it was agreed between all the parties that the books debts and stock of all business of R and K were to be reduced by 10% and that of S & R was to be credited with such an amount for goodwill as would make his capital in the new business equal to 1/3 of the joint capital of R and K therein prepare the necessary accounts.

ராஜன் மற்றும் குமார் ஆகியோர் சுரேஷ் மற்றும் ரமேஷ் கூட்டாளிகள் நடத்தியதைப் போன்ற ஒரு வியாபாரத்தில் இலாபங்களை சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். போட்டியைத் தவிர்ப்பதற்காக சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் சொத்து மற்றும் பொறுப்புகளை 31.12.2019 முதல் கூட்டாண்மையாக ஒப்புக்கொள்வதன் மூலம் இரண்டு வணிகத்தையும் ஒருங்கிணைக்க முடிவு செய்தனர்.

பொறுப்புகள்	R & K	S & R	சொத்துக்கள்	R & K	S & R
கடன்நீத்தோர்	18,500	37,500	வங்கி	37,500	6,750
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு	–	13,250	கடனாளிகள்	18,000	27,500
மூலதனக் கணக்கு :			சரக்கிருப்பு	15,500	10,000
	A 30,000	–	சுரேஷ் முதல்	–	4,000
	B 22,500	–	ரமேஷ் முதல்	–	2,500
	<u>71,000</u>	<u>50,750</u>		<u>71,000</u>	<u>50,750</u>

புதிய கூட்டாண்மை ஒப்பந்தத்தின்படி R & K, S & R என நடத்தப்பட இருந்தது. மேலும் R & K இன் அனைத்து வணிக கடன்கள் மற்றும் சரக்கிருப்பு 10% குறைக்கப்பட வேண்டும் என்றும், S & R இன் புதிய வணிகத்தில் R மற்றும் K இன் கூட்டு மூலதனத்தின் 1/3க்கு சமமான ஒரு தொகையை நற்பெயர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். தேவையான கணக்குகளை தயார் செய்யவும்.

14. (a) A, B, C and D were partners sharing profits in the ratio of 3:2:3:2. Their Balance sheet on the date of dissolution was as follows:

Liabilities		Assets	
A's Capital account	10,000	Assets	17,000
B's Capital account	5,000	C's Capital account	6,360
Reserve fund	4,000	D's Capital account	1,640
Creditors	6,000		
	<u>25,000</u>		<u>25,000</u>

On the above date, C becomes insolvent and was able to contribute only 0.50 paise in the rupee. Assets realized Rs. 12,500. Realization expenses amounted to Rs.400. Prepare ledger accounts.

A, B, C மற்றும் D கூட்டாளிகள் முறையே 3:2:3:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். கலைக்கப்பட்ட தேதிக்கு பின்பு அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்		சொத்துக்கள்	
A முதல் கணக்கு	10,000	சொத்துக்கள்	17,000
B முதல் கணக்கு	5,000	Cமுதல் கணக்கு	6,360
காப்பு நிதி	4,000	Dமுதல் கணக்கு	1,640
கடனீந்தோர்	6,000		
	<u>25,000</u>		<u>25,000</u>

மேலே குறிப்பிட்டுள்ள தேதியில், “C” நொடிப்பு நிலை அடைந்துவிட்டதால் ரூபாய் 0.50 பைசா மட்டுமே பங்களிக்க முடிந்தது. சொத்துக்கள் ரூ. 12,500 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. தீர்வு செலவுகள் ரூ. 400. பேரேட்டுக் கணக்குகளைத் தயார் செய்க.

Or

- (b) X and Y are in partnership sharing profits and losses in the proportion of 3:2. The following is their Balance sheet as on 31<sup>st</sup> January 2012.

Liabilities		Assets	
Creditors	528	Cash	363
Reserve	500	Investment	2,080
Bank Loan	1,000	Debtors	1,960
Capital account		Stock	875
X	6,000	Furniture	250
Y	2,000	Building	4,500
	<u>10,028</u>		<u>10,028</u>

They decided to dissolve the partnership on this date the assets with the exception of Investments and cash, are sold for Rs.6,900. The investment are taken over by Y at the market value of Rs.2,200 who also agrees to discharge the bank loan. The expenses of dissolution are Rs.110, the creditors are paid Rs.503 in full settlement. Prepare necessary ledger accounts.

X மற்றும் Y இலாப நட்டங்களை 3:2 விகிதாச்சாரத்தில் பகிர்ந்துவருகின்றன. 2012 ஜனவரி 31 ஆம் தேதியன்று இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	சொத்துக்கள்		
கடனீந்தோர்	528	ரொக்கம்	363
ஒதுக்கு	500	முதலீடுகள்	2,080
வங்கிக் கடன்	1,000	கடனாளிகள்	1,960
முதல் கணக்கு :		சரக்கிருப்பு	875
X	6,000	அறைகலன்	250
Y	2,000	கட்டிடம்	4,500
	<u>10,028</u>		<u>10,028</u>

கூட்டாளிகளின் அனைவரும் கூட்டாண்மையை கலைக்க முடிவு செய்கின்றனர் அதில் முதலீடுகள் மற்றும் ரொக்கம் தவிர சொத்துக்கள் ரூ. 6,900க்கு விற்கப்படுகின்றன. முதலீட்டை ரூ. 2,200 என்ற சந்தை மதிப்பில் Y எடுத்துக்கொள்கிறார். அவர் வங்கிக் கடனையும் செலுத்துவதாக ஒப்புக் கொள்கிறார். கலைப்புச் செலவுகள் ரூ. 110, கடனீந்தோர்க்கு ரூ. 503 முழுத் தொகையாக செலுத்தப்படுகிறது. தேவையான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்கவும்.

15. (a) Explain the following:

- Scarifying ratio
- Profit sharing ratio.

பின்வருவனவற்றை விளக்குக.

- தியாக விகிதம்
- இலாபப் பகிர்வு விகிதம்

Or

- (b) From the following distribute cash under proportionate capital method”

Capital of partners: Sivam – Rs. 20,000; Balan-  
Rs.10,000, profit sharing ratio 3:2

I<sup>st</sup> instalment (cash) -Rs.5,000

II<sup>nd</sup> instalment (cash) Rs.4,000

III<sup>nd</sup> instalment (cash) Rs.2,000

கீழ்வரும் விவரங்களைக் கொண்டு விகிதாச்சார முதலாக்க முறையில் ரொக்கத்தை பகிர்ந்தளிக்க கூட்டாளிகளின் முதல் : சிவம் ரூ. 20,000, பாலன் ரூ.10,000

இலாபப் பகிர்வு விகிதம் 3:2

முதல் தவணை (ரொக்கம்) ரூ. 5,000

இரண்டாம் தவணை (ரொக்கம்) ரூ. 4,000

மூன்றாம் தவணை (ரொக்கம்) ரூ. 2,000

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The capital accounts of partners (Geetham and Preetham stood at Rs.30,000 and Rs.15,000 respectively after necessary adjustments in respect of drawings and net profits for the year ended 2000. It was subsequently found that the interest on capital @ 5% and on Drawings @ 6% were not considered in arriving at the net profits. The drawing of the partners during the year had been Geetham Rs.4,000 and Preetham Rs.1,500. The profits for the year was Rs. 12,000 the partners share profits and losses in the ratio of 2:1. You are required to show the adjusted profit and loss a/c, Fixed and Fluctuating capital accounts of partners.

2000 ஆம் ஆண்டு இறுதியில் எடுப்புகள் மற்றும் நிகர இலாபங்கள் தொடர்பாக தேவையான சரி செய்தல்களுக்குப் பிறகு கூட்டாளிகளான கீதம் மற்றும் ப்ரீதம் ஆகியவற்றின் மூலதனக் கணக்குகள் முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 15,000 ஆக இருந்தது. முதல் மீதான வட்டி 5% மற்றும் எடுப்புகள் மீதான வட்டி 6% நிகர இலாபங்களை அடைவதில் பரிசீலிக்கவில்லை என்று பின்னர் கண்டறியப்பட்டது. கீதம் ரூ. 4,000 மற்றும் ப்ரீதம் ரூ. 1,500 என்று இந்த ஆண்டில் கூட்டாண்மையிலிருந்து எடுத்தனர். இந்த ஆண்டின் இலாபங்கள் ரூ. 12,000, கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்துகொள்கின்றனர். கூட்டாளிகளின் சரிசெய்யப்பட்ட இலாபநட்ட கணக்குகளை, நிலை முதல் மற்றும் மாறுபடும் முதல் முறையில் கணக்குகளை தயார் செய்யவும்.

17. P, Q and R are partners in a firm sharing profits and losses as 1/2:1/6: 1/3 respectively. Their balance sheet on 31.12.93 was as follows:

Liabilities		Assets	
Bills payable	10,000	Freehold premises	50,000
Sundry creditors	20,500	Machinery	25,000
Reserve	12,000	Furniture	2,500
Capital A/c:-		Stock	22,500
P:	25,000	Sundry debtors	20,000
Q:	20,000	less: provision	1,000
R:	35,000	Cash	3,500
	<u>1,22,500</u>		<u>1,22,500</u>

R retires from the business and the partners agree to the following revaluation:-

- Freehold premises and stock are to be appreciated by 20% and 15% respectively.
- Machinery and furniture are to be depreciated by 10% and 7% respectively.



- (c) Bad debts reserve is to be increased to Rs. 1,500; A goodwill A/c is to be raised at Rs.21,000. Give effect to the above arrangement and show the partner's capital accounts and also the balance sheet of P and Q as at 1.1.94, assuming they write back the goodwill account. Amount due to R' is paid by cash which is brought in by P and Q in their profit sharing ratio.

P, Q மற்றும் R கூட்டாளிகள் முறையே, இலாப நட்டங்களை 1/2 : 1/6 : 1/3 என பகிர்ந்து கொள்கின்றனர். 31.12.93 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புக்கள்	சொத்துக்கள்		
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு	10,000	நிறுவன வளாகம்	50,000
பற்பல கடனீந்தோர்	20,500	இயந்திரம்	25,000
ஒதுக்கு	12,000	அறைகலன்	2,500
மூலதனம் க/கு :		சரக்கிருப்பு	22,500
P:	25,000	பற்பல கடகாளிகள்	20,000
Q:	20,000	கழி: ஒதுக்கு	1,000
R:	35,000	ரொக்கம்	3,500
	<u>1,22,500</u>		<u>1,22,500</u>

“R” வணிகத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றும் கூட்டாளிகள் பின்வரும் மறுமதிப்பீட்டிற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

- (அ) நிறுவன வளாகம் மற்றும் சரக்கிருப்பு 20% மற்றும் 15% என உயர்த்தப்பட வேண்டும்.
- (ஆ) இயந்திரங்கள் மற்றும் அறைகலன் முறையே 10% மற்றும் 7% குறைக்கப்பட வேண்டும்
- (இ) வாராக்கடன் ஒதுக்கு ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது; நற்பெயர் கணக்கு ரூ. 21,000 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலே உள்ள விளைவுகளின்படி கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் 1.1.1994-ல் தேதியின்படி P & Q-யின் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்க. நற்பெயர் கணக்கு திரும்ப உருவாக்க வேண்டும். Rக்கு செலுத்த வேண்டிய தொகையினை ரொக்கமாக P மற்றும் Qயின் இலாபப் பகிர்வில் பகிர்ந்தளிக்கவேண்டும்.

18. A and B sharing profits in the ratio of 3:2 took out a joint life policy on 1.1.95 of as 20,000 for 20 years paying annual premium of Rs. 1,000. The surrender values were:  
1995-Nil, 1996-Rs.200 ,1997-Rs.550, 1998-Rs.970

B died on 8<sup>th</sup> March 1998 and the claim was received on 30<sup>th</sup> April.

Prepare Joint life policy account.

ஏ மற்றும் பி ஆகிய கூட்டாளிகள் இலாபத்தை பகிர்ந்து கொள்வது 3:2 அவர்களோட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் ஒன்றை 1.1.95 அன்று 20,000 ரூபாய்க்கு 20 ஆண்டுகளுக்கு எடுத்தார்கள். அதன் வருடாந்திர முணையம் ரூ. 1,000 அதன் ஒப்படைக்கப்பட்ட மதிப்பு.

1995-இல்லை 1996-ரூ. 200, 1997-ரூ. 550 1998-ரூ. 970. 1998 மார்ச் 8 ஆம் தேதி பி இறந்துவிடுகிறார். ஏப்ரல் 30 ல் கோரிக்கை தொகை பெறப்பட்டது.

கூட்டு காப்பீட்டு பாலிசி கணக்கை தயார் செய்க.

19. The balance sheet of A, B and C who are sharing profits and losses in the ratio of 2:2:1. was as follows on 31.08.2018, the date of dissolution:

Liabilities		Assets	
Sundry Creditors	1,20,000	Cash in hand	1000
Bank Loan (with a charge of stock)	50,000	Stock	60,000
Capital a/c:		Other assets	1,09,000
A	30,000	Good will	30,000
B	20,000	“C” Capital a/c	20,000
	<u>2,20,000</u>		<u>2,20,000</u>

Stock realized Rs. 52,000 and assets sold were for Rs. 90,000. Expenses of realization amounted to Rs. 3,000. Assuming that all the partners were insolvent prepare the necessary ledger accounts to close the books of the firm.

ஏ, பி மற்றும் சி 31.08.2018 அன்று நிறுவன கலைப்பின்போது இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டங்களை 2:2:1 விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர்.

பொறுப்புகள்		சொத்துக்கள்	
பற்பல கடனீந்தோர்	1,20,000	கையிருப்பு ரொக்கம்	1000
வங்கிக் கடன் (சரக்கிருப்பு கட்டணத்துடன்)	50,000	சரக்கிருப்பு	60,000
மூலதனம் :		பிற சொத்துக்கள்	1,09,000
A	30,000	நற்பெயர்	30,000
B	20,000	“C” முதல் கணக்கு	20,000
	<u>2,20,000</u>		<u>2,20,000</u>

சரக்கிருப்பு தீர்வு மதிப்பு ரூ. 52,000 மற்றும் விற்கப்பட்ட பிற சொத்துக்கள் ரூ. 90,000 தீர்வு செலவுகள் ரூ. 3,000 ஆகும். அனைத்து கூட்டாளிகளும் திவாலாகி விட்டனர் என்று கருதி நிறுவனத்தின் புத்தகங்களை முடிப்பதற்கு தேவையான பேரேட்டு கணக்குகளைத் தயாரிக்கவும்.

20. P, Q, R were partners sharing profits and losses in the ratio of 1/2, 1/3 and 1/6, They decided to dissolve their firm on 31.3.93. Their balance sheet as on the date of dissolution was as follows:

Liabilities		Assets	
Capital:		Cash in hand	8,000
P	40,000	Debtors	84,000
Q	20,000	Stock	32,000
R	4,000		
Creditors	60,000		
	<u>1,24,000</u>		<u>1,24,000</u>

Further, they decided to distribute the cash as and with realized. The realization and Expenses are as follows:

Month	Debtors	Stock	Expenses
Feb	16,000	8,000	2,000
March	24,000	12,000	1,600
April	14,000	6,000	1,400
May	20,000	2,000	1,000
June	4,000	7,000	1,200

Stock having been completely sold; R to collect the remaining debtors worth Rs.1 ,200. Prepare a statement showing the piecemeal distribution of each.

P, Q, R இலாப நட்டங்களை 1/2, 1/3 மற்றும் 1/6 என்ற விகிதத்தில் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நிறுவனத்தை 31.3.93 அன்று கலைக்க முடிவு செய்தனர். கலைப்புத் தேதியின்படி அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	சொத்துக்கள்
மூலதனக் கணக்கு:	கையிருப்பு ரொக்கம் 8,000
P 40,000	கடனாளிகள் 84,000
Q 20,000	சரக்கிருப்பு 32,000
R 4,000	
Creditors 60,000	
<u>1,24,000</u>	<u>1,24,000</u>

மேலும், அவர்கள் ரொக்கத்தை பகிர்ந்தளிக்கும் முடிவில் உருவாக்கினர். தீர்வு செலவுகள் பின்வருமாறு.

மாதம்	கடனாளிகள்	சரக்கிருப்பு	செலவுகள்
பிப்ரவரி	16,000	8,000	2,000
மார்ச்	24,000	12,000	1,600
ஏப்ரல்	14,000	6,000	1,400
மே	20,000	2,000	1,000
ஜூன்	4,000	7,000	1,200

சரக்கிருப்பு முற்றிலும் விற்கப்பட்டுள்ளன; R மீதமுள்ள கடனாளிடமிருந்து ரூ. 1,200 வசூலிக்க வேண்டும். சிறிது சிறிதாக பகிர்ந்தளிக்கும் ரொக்க அறிக்கையைத் தயாரிக்கவும்.

**F-0219**

**Sub. Code**

**7BCS3C3**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Third Semester**

**Corporate Secretaryship**

**MARKETING MANAGEMENT**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What do you know about barter system?

பண்ட மாற்று முறை பற்றி நீ அறிவன யாவை?

2. Define market segmentation.

சந்தை பகுப்பின் இலக்கணம் கூறுக.

3. What is buying?

வாங்குதல் என்றால் என்ன?

4. What is forward buying?

எதிர்பார்புக் கொள்முதல் என்றால் என்ன?

5. What is consumer goods?

நுகர்பவர் பொருள்கள் என்றால் என்ன?

6. What is personal selling?

நேர்முக விற்பனை என்றால் என்ன?

7. What is Advertising?

விளம்பரம் என்றால் என்ன?

8. What is Sales Promotion?

விற்பனை பெறுக்கம் என்றால் என்ன?

9. What is Odd Pricing?

ஒற்றைப்படையான விலை என்றால் என்ன?

10. What is Target Pricing?

குறியிலக்கு விலை நிர்ணயம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the elements of marketing mix.

சந்தையிடுகைக் கலவையின் கூறுகள் பற்றி விளக்குக.

Or

(b) What are the importance and benefits of marketing? Explain.

சந்தையியலின் இன்றியமையாமையும் நன்மைகளும் பற்றி விளக்குக.

12. (a) Explain the types of selling policies.

விற்பனை கொள்கைகளின் பல்வேறு வகைகளை பற்றி விளக்குக.

Or

(b) Explain the benefits of Transport Services.

போக்குவரத்து பணிகளும் நன்மைகளும் பற்றி விளக்குக.

13. (a) Explain the need for new product.

புதிய பொருட்களின் அவசியத்தை பற்றி விளக்குக.

Or

(b) What are the characteristics of a Good Package?

சிறந்த கொள்கலன்களின் சிறப்பியல்புகள் பற்றி கூறுக.

14. (a) Explain the duties of the Salesman.

விற்பனை பணியாளரின் பணிகள் பற்றி விளக்குக.

Or

(b) Explain the responsibilities of Salesman.

விற்பனை பணியாளரின் பொறுப்புகள் பற்றி விளக்குக.

15. (a) Explain the advantages of Newspaper Advertising.

செய்தித்தாள் விளம்பரத்தின் நன்மைகள் பற்றி விளக்குக.

Or

(b) Explain the basic pricing policies.

அடிப்படை விலை நிர்ணயக் கொள்கைகள் பற்றி விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the factors affecting marketing mix.

சந்தையிடுகைக் கலவையை பாதிக்கும் காரணிகள் பற்றி விவரி.

17. Explain the various functions of marketing.

சந்தையிடலின் பல்வேறு பணிகள் பற்றி விளக்கி விவரி.



18. Explain in detail failure of a product.

பொருள் தோல்வியடைதல் பற்றிய காரணிகள் பற்றி விவரி.

19. What are the qualities of a successful salesman? Explain in detail.

விற்பனை பணியாளர்களின் குணநலன்கள் பற்றி விவரி.

20. Explain the types of Sales Promotion Programme.

விற்பனை பெருக்க நடவடிக்கையின் வகைகள் பற்றி விவரி.

---

**F-0220**

**Sub. Code**

**7BCS4C1**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fourth Semester**

**Corporate Secretaryship**

**COMPANY LAW AND SECRETARIAL PRACTICE — II**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Who is an Alternate Director?

மாற்று இயக்குனர் என்பவர் யார்?

2. Write a short note on 'Board of Directors'.

இயக்குநர் குழுவும் குறித்து சிறுகுறிப்பு எழுதுக.

3. Define Manager.

நிர்வாகி வரையறு.

4. Who is Independent Director?

சுயாதீன இயக்குநர் என்பவர் யார்?

5. What is Statutory Meeting?

சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?

6. Write a note on Committee Meeting?

குழு கூட்டம் குறித்து குறிப்பு எழுதுக.

7. What is Inspection Report?

ஆய்வு அறிக்கை என்றால் என்ன?

8. What is an audit committee?

தணிக்கை குழு என்றால் என்ன?

9. What is Company winding up?

நிறுவன கலைப்பு என்றால் என்ன?

10. Who is a Contributory?

பங்களிப்பாளர் என்பவர் யார்?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Explain the role of Director as agent.

ஒரு முகவராக இயக்குனரின் பங்களிப்பை விளக்குக.

Or

(b) What are the disqualifications of a director?

ஒரு இயக்குனரின் தகுதி நீக்க காரணிகள் யாவை?

12. (a) Explain the role and functions of independent director.

சுயாதீன இயக்குனரின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்குக.

Or

(b) What is DIN? Explain the procedure for allotment of a DIN.

DIN என்றால் என்ன? DIN ஒதுக்குவதற்கான நடைமுறையை விளக்குக.

13. (a) State the procedure for issue of notice of company meetings.

நிறுவனத்தின் கூட்டங்களின் அறிவிப்பை வெளியிடுவதற்கான நடைமுறையை குறிப்பிடவும்.

Or

- (b) Explain various types of Resolutions.

பல்வேறு விதமான தீர்மானங்களை விளக்குக.

14. (a) What are the contents of CSR Report?

CSR அறிக்கையின் உள்ளடக்கங்கள் யாவை?

Or

- (b) State the disqualifications of Auditor.

தணிக்கையாளரின் தகுதியின்மையைக் குறிப்பிடவும்.

15. (a) State the procedure for dissolution of the company.

ஒரு நிறுவனத்தை கலைப்பதற்கான நடைமுறையை குறிப்பிடவும்.

Or

- (b) Explain the procedure for liquidation.

தீர்த்து வைத்தலுக்கான நடைமுறைகளை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various methods of appointing a director of a company.

ஒரு நிறுவனத்தின் இயக்குனரை நியமிப்பதற்கான பல்வேறு முறைகளை விளக்குக.

17. Describe the provisions relating to Appointment of Key Managerial Personnel.

முக்கிய நிர்வாக பணியாளர்களின் நியமனம் தொடர்பான விதிகளை விவரிக்கவும்.

18. Explain the various kinds of Company Meetings.

பல்வேறு வகையான நிறுவன கூட்டங்களை விவரிக்கவும்.

19. Explain the powers and duties of Auditor.

தணிக்கையாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விளக்குக.

20. Explain the various modes of winding up of companies.

நிறுவனங்களை கலைப்பதற்கான பல்வேறு முறைகளை விளக்குக.

---

**F-0221**

**Sub. Code**

**7BCS4C2**

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2023**

**Fourth Semester**

**Corporate Secretaryship**

**FINANCIAL MANAGEMENT**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you understand by Financial Management?

நிதி மேலாண்மை பற்றி வங்களுக்கு தெரிந்ததை எழுதுக.

2. Write the objectives of financial Management.

நிதி மேலாண்மையின் குறிக்கோளை எழுதுக.

3. What is capital Budgeting?

முதல் வரவு செலவு பட்டியல் என்றால் என்ன?

4. What is Payback period method?

முதலீட்டின் திருப்ப பெறும் கால முறை என்றால் என்ன?

5. List out the types of working capital.

நடைமுறை முதல் வகைகளை வரிசைபடுத்துக.

6. Write any three factors which is affecting the working capital.

நடைமுறை முதலை பாதிக்கும் மூன்று காரணிகளை எழுதுக.

7. What is Receivable Management?

பெறுதலுக்கான மேலாண்மை என்றால் என்ன?

8. What is Economic order Quantity?

பொருளாதார ஒழுங்கு அளவு என்றால் என்ன?

9. What is variable cost?

மாறுபடும் செலவு என்றால் என்ன?

10. What is Break-even point?

சரிசம புள்ளி நிலை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain various Finance function.

நிதியின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கவும்.

Or

(b) Write the objective of profit maximization, and its for and against arguments.

இலாப அதிகரிப்பின் குறிக்கோளை எழுதவும் மற்றும் அதன் ஆதரவாகவும் எதிராகவும் விளக்குக.

12. (a) Companies X and Y are identical in all respects including risk factors except for Debt/equity, X having issued 10% Debentures of 18 lakhs while Y has issued only equity. Both the companies earn 20% before interest and taxes on their total assets of 30 lakhs. Assuming a tax rate of 50% and capitalisation rate of 15% for an all equity company

Calculate :

- (i) Net Income approach  
(ii) Net operating Income Approach.

நிறுவனம் X மற்றும் Y – இரண்டும் சமமான நிதி நிலையை கொண்டது. ஆனால், X – 10% கடனீட்டு பத்திரத்தை ரூ. 18 லட்சத்திற்கும், அதே சமயம் Y – சாதாரண பங்குகளை மட்டும் பயன்படுத்தியது. இரண்டு கம்பெனிகளும் 20% வருவாய் (வட்டி மற்றும் வரிக்கு முந்தைய இலாபம்) – மொத்த சொத்துகள் ரூ. 30 லட்சம். வட்டி விகிதம் 50% மாக கருதவும், 15% மூலதன ஆக்கம் கணக்கிடுக.

- (i) NI முறை  
(ii) NOI முறை.

Or

- (b) ABC Ltd. raised a debts of Rs. 50 lakhs on the terms that Interest shall be Payable at prime lending rate of Bank plus 3%. The prime lending rate of the Bank is 7%. Calculate the cost of debt assuming that the corporate rate of Tax is 35%.

ABC Ltd. அதன் பொறுப்புகளை ரூ.50 லட்சமாக உயர்த்துகிறது. வட்டி விகிதம் முதன்மை விகிதம் மற்றும் வங்கி வட்டி 3% செலுத்தப்படுகிறது. வங்கி முதன்மை வட்டி விகிதம் 7%, கடன்களின் மொத்த செலவை கணக்கிடுக. நிறுவன வரி 35%.

13. (a) A company issues 10,000 10% preference shares of Rs. 100 each cost of issue is Rs. 2 per share. Calculate cost of preference capital if there shares are issued
- (i) at part  
(ii) at premium 10%  
(iii) discount 5%



ஒரு நிறுவனம் 10,000 முன்னுரிமை பங்குகளை 10% வட்டியுடன் தலா 100 ரூபாய் மதிப்பில் வெளியிட்டது. வெளியிடுவதற்கான செலவு ரூ. 2 (தலா) முன்னுரிமை பங்குகளின் மொத்த செலவை கணக்கிடுக.

- (i) முக மதிப்பு
- (ii) முனைமத்தில் 10% வெளியிடுதல்
- (iii) தள்ளுபடியில் 5% வெளியிடுதல்.

Or

- (b) A company issues 1,000 equity shares of Rs. 100 each at a premium of 10%. The company has been paying 20% dividend to equity shareholders for the past 5 years and expects to maintain the same in the future also.

Compute the cost of capital. Will it make any different if the market price of equity share is Rs. 60.

ஒரு நிறுவனம் 1000 – சாதாரண பங்குகளை தலா 100 ரூபாய் வீதம் 10% முனைமத்தில் வெளியிடுகிறது. நிறுவனம் 20% தள்ளுபடியை சாதாரண பங்குதாரர்களுக்கு கடந்த 5 வருடங்களாக செலுத்துகிறது, இதை எதிர் காலத்திலும் தொடங்கும்.

முதலுக்கான செலவை கணக்கிடுக. சாதாரண பங்குகளின் சந்தை விலை ரூ.60-ஆக இருந்தால் அது எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா?

14. (a) Calculate the operating, financial and combined leverage :

Sales	–	Rs. 50,000
Variable cost	–	Rs. 25,000
Interest	–	Rs. 5,000
Fixed cost	–	Rs. 15,000

செயல்பாடு, நிதியியல் மற்றும் இணைந்த நெம்புதலை கணக்கிடுக.

விற்பனை	—	ரூ. 50,000
மாறுபாடு செலவு	—	ரூ. 25,000
வட்டி	—	ரூ. 5,000
நிலை செலவு	—	ரூ. 15,000

Or

(b) A firm's monthly cash requirement is Rs. 1,80,000. Every month cash is procured by selling marketable securities. The fixed cost per transaction is Rs. 100. The firm gets annual interest at 12% on its marketable securities. You are required to use the EOQ model and find out :

(i) Optimal cash balance

(ii) Average cash balance.

ஒரு நிறுவனத்தின் மாதந்திர பணத் தேவை ரூ.1,80,000. ஒவ்வொரு மாதமும் சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்களை விற்பதன் மூலம் பணம் பெறப்படுகிறது. ஒரு பரிவர்த்தனைக்கான நிலையான செலவு ரூ.100. நிறுவனம் அதன் சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்களுக்கு 12% ஆண்டு வட்டியைப் பெறுகிறது. நீங்கள் EOQ மாதிரியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் கண்டுபிடிக்க.

(i) சிறந்த ரொக்க இருப்பு

(ii) சராசரி ரொக்கம் இருப்பு.

15. (a) What is inventory management? Explain its objective.

சராக்கிருப்பு மேலாண்மை என்றால் என்ன? அதன் நோக்கங்களை விவரிக்கவும்.

Or

(b) Explain the following terms :

(i) Cash cycle

(ii) Cash turnover

(iii) Float.

பின்வருபவனவை விளக்குக.

(i) ரொக்க சுழற்சி

(ii) ரொக்க விற்பனை

(iii) மிதக்கும்.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the significance of Financial Management.

நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக.

17. A choice is to be made between two competing proposals. Which require an equal investment of Rs. 50,000 and are expected to generate net cash flows as under :

	Project I	Project II
End of year 1	Rs. 25,000	Rs. 10,000
End of year 2	15,000	12,000
End of year 3	10,000	18,000
End of year 4	Nil	25,000
End of year 5	12,000	8,000
End of year 6	6,000	4,000

The cost of capital of the company is 10%

P.V. factor 10% p.a.

Year : 1 2 3 4 5 6

Factor : 0.909 0.826 0.751 0.683 0.621 0.564

Which project proposal should be chosen and why?

- (a) Pay-back period
- (b) Discounted cash flow method
- (c) Excess present value index.

போட்டியிடும் இரண்டு திட்டங்களுக்கு இடையே ஒன்று தேர்வு செய்யப்பட வேண்டும். ரூ.50,000-க்கு சமமான முதலீடு தேவை மற்றும் நிகர பணப்புழக்கங்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

	திட்டம் I	திட்டம் II
I – வருட இறுதியில்	ரூ.25,000	ரூ. 10,000
II – வருட இறுதியில்	15,000	12,000
III – வருட இறுதியில்	10,000	18,000
IV – வருட இறுதியில்	இல்லை	25,000
V – வருட இறுதியில்	12,000	8,000
VI – வருட இறுதியில்	6,000	4,000

நிறுவனத்தின் மொத்த முதலுக்கான செலவு 10%; P.V. factor 10% p.a.

ஆண்டு : 1 2 3 4 5 6

Factor: 0.909 0.826 0.751 0.683 0.621 0.564

எந்த திட்டம் சிறந்தது மற்றும் ஏன் என கூறுக?

- (அ) முதலீடு திரும்பபெறும் கால முறை
- (ஆ) தள்ளுபடி ரொக்க வரவு முறை
- (இ) அதித நடப்பு மதிப்பு குறியீடு முறை.

18. The following projections have been given in respect of companies X and Y :

Particulars	Company X	Company Y
Volume of output and sales	80,000 units	1,00,000 units
Variable cost per unit	Rs. 4	Rs. 3
Fixed cost	Rs. 2,40,000	Rs. 2,50,000
Interest burden on debt	Rs. 1,20,000	Rs. 50,000
Selling price per unit	Rs. 10	Rs. 8

On the basis of above information calculate :

- Operating leverage
- Financial leverage
- Combined leverage
- Operating break-even point
- Financial break-even point.

நிறுவனம் X மற்றும் Y-யிடம் பெறப்பட்ட விவரங்கள் :

விவரங்கள்	நிறுவனம் X	நிறுவனம் Y
விற்பனை	80,000 அலகுகள்	1,00,000 அலகுகள்
மாறுபடும் செலவு (தலா)	ரூ. 4	ரூ. 3
நிலையான செலவு	ரூ. 2,40,000	ரூ. 2,50,000
வட்டி விகிதம் - கடன் மீது	ரூ. 1,20,000	ரூ. 50,000
விற்பனை விலை (தலா)	ரூ. 10	ரூ. 8

- செயல்பாடு
- நிதியியல்
- இணை நெம்பிகளை கணக்கிடுக
- செயல்பாட்டு சரிசம நிலை
- நிதியியல் சரிசம நிலை ஆகியவை கணக்கிடுக.

19. Explain the limitations involved in the over capitalisation and what are the remedies taken to avoid the consequences.

அதிக மூலதனமாக்கலில் உள்ள வரம்புகள் மற்றும் பின் விளைவுகளைத் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விளக்குக.

20. The following information is obtained from the Bin cards of company :

- (a) Calculate the inventory turnover of materials X, Y, Z
- (b) If the price of material X, Y and Z are Rs. 10, 7 and 4 per unit what is the total turnover of material consumed?
- (c) Find the period for which average inventory of each material is held

	X units	Y units	Z units
Purchase	1,20,000	1,08,000	1,20,000
Opening stock	6,000	2,000	10,000
Closing stock	3,000	12,000	18,000

Bin Co., -ன் விவரங்கள் பின்வருமாறு :

(அ) சரக்கிருப்பு மூலப்பொருள் இருப்பு விதம் X, Y, Z

(ஆ) மூலப்பொருளின் விலை X, Y, Z க்கான - ரூ. 10, 7 மற்றும் 4 தலா ஒரு அலகுக்கு மொத்த நுகரப்பட்ட மூலப்பொருள் என்ன?

(இ) சராசரி மூலப்பொருள் இருப்பு காலம் – கண்டுபிடிக்கவும்.

	X அலகுகள்	Y அலகுகள்	Z அலகுகள்
கொள்முதல்	1,20,000	1,08,000	1,20,000
தொடக்க சரக்கிருப்பு	6,000	2,000	10,000
இறுதி சரக்கிருப்பு	3,000	12,000	18,000

---





4. In a survey of 40 families in a village, the number of children per family was recorded and the following data obtained. Represent the data in the form of a discrete frequency distribution.

1 0 3 2 1 5 6 2  
2 1 0 3 4 2 1 6  
3 2 1 5 3 3 2 4  
2 2 3 0 2 1 4 5  
3 3 4 4 1 2 4 5

ஒரு கிராமத்தில் 40 குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை பதிவு செய்யப்பட்டு பின்வரும் விவரங்கள் பெறப்பட்டன. இவ்விவரங்களை கொண்டு தொடர்ச்சியற்ற அலைவெண் பரவலை அமைக்கவும்.

1 0 3 2 1 5 6 2  
2 1 0 3 4 2 1 6  
3 2 1 5 3 3 2 4  
2 2 3 0 2 1 4 5  
3 3 4 4 1 2 4 5

5. Define: Probability.

வரையறு : நிகழ்தகவு.

6. Calculate the mean for 2,4, 6, 8, 10

இவற்றின் சராசரியை காண்க 2,4, 6, 8, 10.

7. Find the Quartile Deviation for the Following data :

391, 384, 591, 407, 672, 522, 777, 733, 1490, 2488.

கீழ்க்கண்ட விவரங்களுக்கு கால்மான விலக்கத்தை கணக்கிடுக.

391, 384, 591, 407, 672, 522, 777, 733, 1490, 2488.

8. Calculate the standard deviation from the following data.

14, 22, 9, 15, 20, 17, 12, 11

கீழ்க்கண்ட விவரங்களுக்கு திட்ட விலக்கம் கணக்கிடுக.

14, 22, 9, 15, 20, 17, 12, 11

9. Given  $b_1 = 15/8$  and  $b_2 = 3/5$  Find  $r$ .

$r$  -மதிப்பு தருக.  $b_1 = 15/8$  மற்றும்  $b_2 = 3/5$ .

10. Calculate index numbers from the following data by simple aggregate method taking prices of 2000 as base.

Commodity Price per unit  
(in Rupees)

	2000	2004
A	80	95
B	50	60
C	90	100
D	30	45

பின்வரும் விவரங்களுக்கு எளிய மொத்த குறியீட்டு எண் முறையில் குறியீட்டு எண் கணக்கிடுக.

பொருள் Price per unit  
(in Rupees)

	2000	2004
A	80	95
B	50	60
C	90	100
D	30	45

**Part B****(5 × 5 = 25)**Answer **all** questions, choosing either (a) or (b)

11. (a) From the given data calculate H.M. 10, 20, 34, 48, 60.

10, 20, 34, 48, 60 இவற்றின் இசைச்சராசரி காண்க.

Or

- (b) Calculate
- $D_3$
- and
- $D_7$
- .

Class Interval : 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70

Frequency : 2.5 3.5 6 8 5 4 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரத்திற்கு  $D_3$  மற்றும்  $D_7$  கணக்கிடுக.

பிரிவு இடைவெளி : 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70

அலைவெண் : 2.5 3.5 6 8 5 4 2

12. (a) The following table gives the frequency distribution of 325 workers of a factory, according to their average monthly income in a certain year.

Income group Below 100 100-150 150-200 200-250 250-300 300-350  
(in Rs.)Number of 1 20 42 55 62 45  
workersIncome group 350-400 400-450 450-500 500-550 550-600 600 and above  
(in Rs.)Number of 30 25 15 18 10 2  
workers

Calculate median income.

பின்வரும் அலைவெண்பரவல் அட்டவணை ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் 325 தொழிலாளர்களின் ஒரு வருடத்திற்குரிய சராசரி மாத வருமானத்தைக் குறிக்கிறது. இவற்றைக் கொண்டு இடைநிலை வருமானத்தை கணக்கிடுக.

வருமான பிரிவு (ரூபாயில்)	Below 100	100-150	150-200	200-250	250-300	300-350
தொழிலாளர் எண்ணிக்கை	1	20	42	55	62	45
வருமான பிரிவு (ரூபாயில்)	350-400	400-450	450-500	500-550	550-600	600 and above
தொழிலாளர் எண்ணிக்கை	30	25	15	18	10	2

Or

(b) Weekly wages of labours are given below.  
Calculated Q.D and Coefficient of Q.D.

Weekly Wage (Rs.): 100 200 400 500 600

No of weeks : 5 8 21 12 6

கூலித் தொழிலாளர்களின் வார ஊதியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கால்மான விலக்கம் மற்றும் விலக்கக் கெழு இவற்றை கணக்கிடுக.

வார ஊதியம் (ரூ.): 100 200 400 500 600

வாரங்களின் எண்ணிக்கை : 5 8 21 12 6

13. (a) The table below gives the marks obtained by 10 students in statistics. Calculate standard deviation.

Student Nos : 1 2 3 4 5 6 7 8 9 10

Marks : 43 48 65 57 31 60 37 48 78 59

கீழே காணும் அட்டவணையில் 10 மாணவர்களின் புள்ளியியல் மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. அதனை கொண்டு திட்ட விலக்கம் கணக்கிடுக.

மாணவர்களின் எண்ணிக்கை :	1	2	3	4	5	6	7	8	9	10
மதிப்பெண் :	43	48	65	57	31	60	37	48	78	59

Or

(b) Particulars regarding income of two villages are given below.

	Villages	
	A	B
No. of people	600	500
Average income	175	186
Standard deviation of income	10	9

Compute combined mean and combined Standard deviation.

இரண்டு கிராமங்களின் வருமான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

	கிராமங்கள்	
	A	B
மக்களின் எண்ணிக்கை	600	500
சராசரி வருமானம்	175	186
வருமானத்தின் திட்ட விலக்கம்	10	9

இணைந்த கூட்டுச்சராசரி மற்றும் இணைந்த திட்ட விலக்கத்தை கணக்கிடுக.

14. (a) Calculate coefficient of correlation from the following data.

X	1	2	3	4	5	6	7	8	9
Y	9	8	10	12	11	13	14	16	15

பின்வருவனவற்றில் ஒட்டுறவுக் கெழு காண்க

X	1	2	3	4	5	6	7	8	9
Y	9	8	10	12	11	13	14	16	15

Or

- (b) In a marketing survey the price of tea and coffee in a town based on quality was found as shown below. Could you find any relation between tea and coffee price?

Price of tea	88	90	95	70	60	75	50
Price of coffee	120	134	150	115	110	140	100

ஒரு சந்தை ஆய்வில் ஒரு நகரத்தில் தரத்தின் அடிப்படையில் தேநீர் மற்றும் காப்பியின் விலை நிலவரம் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலைகளுக்கு இடையிலான தொடர்பினை உன்னால் காண இயலுமா?

தேநீர் விலை	88	90	95	70	60	75	50
காப்பியின் விலை	120	134	150	115	110	140	100

15. (a) Distinguish between skewness and kurtosis and bring out their importance in describing frequency distribution.

கோட்டம் மற்றும் தட்டையளவை வேறுபடுத்தி காட்டுக. மேலும் அலைவெண் பரவலை விளக்க அவற்றின் முக்கியத்துவம் யாது?

Or

(b) Explain Time Reversal Test and Factor Reversal Test.

கால மாற்று சோதனை மற்றும் காரணி மாற்ற சோதனையை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Compute Mean deviation from mean and median from the following data :

Height in cms	158	159	160	161	162	163	164	165	166
No. of persons	15	20	32	35	33	22	20	10	8

Also compute coefficient of mean deviation.

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சராசரி விலக்கத்தை கூட்டுசராசரி மற்றும் இடைநிலையிலிருந்து கணக்கிடுக.

உயரம் (செ.மீ.)	158	159	160	161	162	163	164	165	166
நபர்களின் எண்ணிக்கை	15	20	32	35	33	22	20	10	8

மேலும் சராசரி விலக்கக் கெழுவையும் கணக்கிடுக.

17. Calculate first four moments from the following data.

$X:$	0	1	2	3	4	5	6	7	8
$F:$	5	10	15	20	25	20	15	10	5

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து முதலில் ஏதாவது அதியிலிருந்து எடுக்கப்பட்ட முதல் நான்கு விலக்கப் பெருக்குத் தொகைகளைக் கண்டுபிடித்து பிறகு மைய விலக்கப் பெருக்குத் தொகைகளை கண்டுபிடி.

$X:$	0	1	2	3	4	5	6	7	8
$F:$	5	10	15	20	25	20	15	10	5

18. Distinguish between Karl Pearson's coefficient of correlation and Spearman's correlation coefficient.

கார்ல் பியர்சனின் ஒட்டுறவுக் கெழுவையும் ஸ்பியர்மனின் தரவரிசை ஒட்டுறவுக் கெழுவையும் வேறுபடுத்திக் காட்டுக.

19. Compute the two regression equations from the following data.

$X$  1 2 3 4 5

$Y$  2 3 5 4 6

If  $x = 2.5$ , What will be the value of  $y$ ?

கீழ்க்கண்ட விவரங்களுக்கு இரு உடன் தொடர்புப் போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடவும்.

$X$  1 2 3 4 5

$Y$  2 3 5 4 6

$x = 2.5$ , எனில்  $y$ -ன் மதிப்பு என்னவாக இருக்கும்?

20. Construct Fisher's ideal index for the following data, Test whether it satisfies time reversal test and factor reversal test.

Commodity	Base Year		Current Year	
	Quantity	Price	Quantity	Price
A	12	10	15	12
B	15	7	20	5
C	5	5	8	9



பின்வரும் விவரங்களுக்கு பிசரின் விழுமிய குறியீட்டெண் அமைக்க அது காலமாற்று மற்றும் காரணிமாற்று சோதனைகளை நிறைவு செய்கிறதா எனக் காண்க.

பொருட்கள்	அடிப்படை ஆண்டு		நடப்பு ஆண்டு	
	அளவு	விலை	அளவு	விலை
A	12	10	15	12
B	15	7	20	5
C	5	5	8	9

---

**F-0223**

**Sub. Code**

**7BCS4C4**

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2023**

**Fourth Semester**

**Corporate Secretaryship**

**HUMAN RESOURCE MANAGEMENT**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define “Human Resource Management”.  
மனிதவள மேலாண்மையின் இலக்கணம் வரைக.
2. Specify the objectives of Human Resource Management.  
மனிதவள மேலாண்மையின் நோக்கங்கள் யாவை?
3. State the factors that affect Human Resource Planning.  
மனிதவள திட்டமிடுதலில் பாதிக்கும் காரணிகள் குறிப்பிடுக.
4. List out the objectives of Human Resource Planning.  
மனிதவள திட்டமிடுதலின் நோக்கங்களை பட்டியலிடுக.
5. What are the various sources of Recruitment?  
சேர்த்தலின் பல்வேறு மூலங்கள் யாவை?
6. What is E-recruiting?  
மின்னணு சேர்த்தல் என்பது யாது?

7. Define Training.

பயிற்சியளித்தலின் இலக்கணம் வரைக.

8. What is apprenticeship training?

தொழிற்பயிற்சி என்பது யாது?

9. What do you mean by time wage system?

நேர வீதக் கூலி முறை என்றால் என்ன?

10. What are the factors that affect wage levels?

கூலி நிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) What are the qualities of a Human Resource Manager?

மனித மேலாளரின் தகுதிகள் யாவை?

Or

(b) Explain objectives of Human Resource Management.

மனித வள மேலாண்மையின் நோக்கங்கள் யாவை?

12. (a) What are the benefits of Human Resource Planning?

மனித வளத் திட்டமிடுதலின் பயன்கள் யாவை?

Or

(b) Describe briefly the procedure for job analysis.

பணி ஆய்வு நடைமுறையை சுருக்கமாக விவரி.

13. (a) What is recruitment? List out the various sources of recruitment.

சேர்த்தல் என்றால் என்ன? சேர்த்தலின் பல்வேறு மூலங்களையும் வரிசைப்படுத்துக.

Or

- (b) Define selection. State the various stages in selection.

தேர்ந்தெடுத்தலின் இலக்கணம் வரைக. தேர்ந்தெடுத்தலின் பல்வேறு கட்டங்களை குறிப்பிடுக.

14. (a) What are the benefits of training?

பயிற்சியின் பயன்கள் யாவை?

Or

- (b) Describe the various types of training.

பல்வேறு பயிற்சி வகைகளை சுருக்கமாக விவரி.

15. (a) What is Promotion? Explain its types briefly.

பதவி உயர்வு என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.

Or

- (b) What are the causes of Demotion?

பதவியிறக்கத்தின் காரணங்களை கூறுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain briefly the various functions performed by a Human Resource Management.

மனிதவள மேலாண்மை ஒன்று ஆற்றும் பல்வேறு பணிகளையும் சுருக்கமாக விளக்குக.

17. Describe the various steps involved in Human Resource Planning.

மனிதவள திட்டமிடுதலில் அடங்கியுள்ள பல்வேறு கட்டங்களையும் விவரி.

18. What are the various sources of Recruitment? Explain them briefly.

சேர்த்தலின் பல்வேறு மூலங்கள் யாவை? அவற்றை சுருக்கமாக விளக்குக.

19. Describe various methods of Training.

பயிற்சியின் பல்வேறு முறைகளையும் விவரி.

20. Describe briefly the different forms of Incentives given to workers.

நிதி சாராத ஊக்குவிப்புகள் யாவை? அவற்றை விவரிக்கவும்.

---

**F-0224**

**Sub. Code**

**7BCS5C1**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**COMMERCIAL LAW**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is law?  
சட்டம் என்றால் என்ன?
2. What is quasi contract?  
ஒப்பந்த போலி என்றால் என்ன?
3. Define offer.  
முனைவு - இலக்கணம் தருக.
4. What is coercion?  
நிர்பந்தம் என்றால் என்ன?
5. What do you mean by break of contract?  
ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?
6. What is a contract of guarantee?  
உத்திரவாதம் ஒப்பந்தம் என்றால் என்ன?

7. Who is a surety?  
பிணையம் அளிப்பவர் யார்?
8. What do you mean by a sub agent?  
துணை முகவர் பற்றி நீவிர் அறிவது யாது?
9. What is a contract of sale?  
விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
10. What is a condition?  
நிபந்தனை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the essentials of a valid contract?  
செல்லதகு ஒப்பந்தத்தின் இன்றியமையா அம்சங்கள் யாவை?
- Or
- (b) What is free consent? When is free consent obtained?  
தூய இசைவு என்றால் என்ன? எப்பொழுது தூய இசைவு பெறப்படுகிறது?
12. (a) What are the duties of agent?  
முகவரின் கடமைகள் யாவை?
- Or
- (b) What are the sources of law?  
சட்ட ஆதாரங்கள் யாவை?

13. (a) Distinguish between condition and warranty.  
நிபந்தனை மற்றும் உத்தரவாதத்தை வேறுபடுத்துக.

Or

- (b) Explain the duties of the buyer.  
வாங்குபவரின் கடமைகளை விளக்குக.

14. (a) What are the various types of bailment?  
ஒப்படைப்பின் பல்வேறு வகைகள் யாவை?

Or

- (b) Enumerate the bailee liabilities.  
பெறுவோரின் பொறுப்புகளை விரிவாக எழுதுக.

15. (a) Distinguish between fraud and misrepresentation.  
மோசடி மற்றும் திரித்துக் காட்டல் உள்ள வேறுபடுத்துக.

Or

- (b) What is a contract of indemnity? What are the salient features of a contract of indemnity?  
இழப்பீடு என்றால் என்ன? நஷ்ட நிவர்த்தி ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the legal rules as to acceptance.  
ஒப்புதலுக்கான சட்டரீதியான விதிகள் பற்றி விளக்குக.
17. What are the remedies for breach of contract?  
ஒப்பந்த மீறுகைக்கு நிவாரணங்கள் யாவை?



18. Define bailment. Discuss the duties and rights of a Bailee.

பொருள் ஒப்படைப்பு வரையறு. பொருள் ஒப்படைப்பு பெற்றவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

19. What are the rights and duties of Pawnor?

அடகு வைத்தவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

20. Discuss the essential of valid ratification.

பின்னேற்பு செய்தலின் முக்கிய தேவைகளை விவாதி.

**F-0225**

**Sub. Code**

**7BCS5C2**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**CORPORATE ACCOUNTING – I**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define – Company.  
நிறுவனம் - வரைவிலக்கணம் தருக.
2. What is call-in-arrear?  
அழைப்புநிலுவை என்றால் என்ன?
3. What is sweat Equity shares?  
வியர்வை பங்குகள் என்றால் என்ன?
4. What is over subscription?  
மிகை ஒப்பம் என்றால் என்ன?
5. What is pro-rata Basis allotment?  
விகித அளவு அடிப்படை ஒதுக்கீடு என்றால் என்ன?
6. What is marked application?  
குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்கள் என்றால் என்ன?
7. What is purchased consideration?  
கொள்முதல் விலை என்றால் என்ன?

8. What is Internal Reconstruction?

உள் புனரமைப்பு என்றால் என்ன?

9. What is Time Ratio?

கால விகிதம் என்றால் என்ன?

10. What is Goodwill?

நற்பெயர் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain types of preferential shares.

முன்னுரிமை பங்குகளின் வகைகளை விளக்குக.

Or

(b) Govindha Ltd. offered 10,000 shares of Rs. 100 each to the public on the following terms:

Rs. - 30 on application

Rs. - 20 on allotment

Rs. - 20 on First call

Rs. - 30 on Final call

The public applied for 9,000 shares which were allotted. All money due was received. Pass Journal entries.

கோவிந்தா வரையறு நிறுவனம் ஒன்று ரூ.100 வீதம் 10,000 பங்குகளை பொது மக்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளில் வெளியிட்டது.

ரூ. 30 - விண்ணப்பத்தின்போது

ரூ. 20 - ஒதுக்கீட்டின் போது

ரூ. 20 - முதல் அழைப்பின் போது

ரூ. 30 - இறுதி அழைப்பின் போது

பொதுமக்களிடம் இருந்து 9000 பங்குகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தொகையும் பெறப்பட்டது. குறிப்பேடு பதிவுகளை தருக.

12. (a) What is Bonus shares? Write down its Advantages.

வெகுமதி பங்குகள் என்றால் என்ன? அதனுடைய நன்மைகளை எழுதுக.

Or

- (b) Write the difference between shares and stocks.

பங்குகளுக்கும், தொகுப்பு பங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

13. (a) Robert Co Ltd. issued 20,000 shares of Rs. 10/- each payable Rs. 3 on application, Rs. 2 on allotment, Rs.2.50 on first call and the balance on final call.

All the shares were subscribed and allotted. Call were made in due course but the first call money on 1000 shares and final call money on 1500 shares were not yet received. Pass journal entry.

ராபர்ட் வரையறு நிறுமம்பங்கு ஒன்று ரூ.10 வீதம் 20,000 பங்குகளை பின்வருமாறு வெளியிட்டது. ரூ.3 விண்ணப்பத்தின் மீது, ரூ.2 ஒதுக்கீடு மீது, ரூ.2.50 முதல் அழைப்பின் மீது மற்றும் எஞ்சியதொகை இறுதி அழைப்பின்போது. பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1000 பங்குகள் மீது முதலாவது அழைப்புத் தொகையும் 1500 பங்குகள் மீது இறுதி அழைப்பு தொகையும் பெறப்படவில்லை. குறிப்பேடு பதிவுகளை தருக.

Or

- (b) M. Ltd., has part of its share capital as 5,000 Redeemable preference shares of Rs. 100 each, when the shares became due for Redemption, the company decided that the whole amount will be redeemed out of a fresh issue of equal amount of equity shares of Rs. 10 each show the journal entries in the books of the company.

M Ltd., - னுடைய ரூ.100 மதிப்பிலான 5000 மிற்கு முன்னுரிமை பங்குகளை திரும்பபெற உள்ளது. நிறுவனம் மொத்த பங்குகளையும் மீட்பதற்கு புதிய சாதாரண பங்குகளை சமமான விலைக்கு ரூ.10 தலா என வெளியிடுகிறது. குறிப்பேடு பதிவுகளை தருக.

14. (a) Explain the treatment of profit (or) Loss prior to Incorporation.

நிறுவன பதிவிற்கு முந்தைய லாபம் அல்லது நட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும்?

Or

- (b) From the following Data, Calculate profit prior to incorporation.

Time Ratio = 1:2

Sales Ratio = 1:3

Gross profit = Rs. 1,70,500

Administrative exp = Rs. 69,500

Expenses Related to sales = Rs. 18,600

Preliminary Expenses = Rs. 11,560

பின்வரும் விவரங்களை கொண்டு நிறுவன பதிவிற்கு முந்தைய லாபத்தை கணக்கிடுக.

கால விகிதம் = 1:2

விற்பனை விகிதம் = 1:3

மொத்த லாபம் = ரூ.1,70,500

நிர்வாக செலவுகள் = ரூ.69,500

விற்பனை செலவுகள் = ரூ.18,600

முதன்மை செலவுகள் = ரூ.11,560

15. (a) What is Amalgamation? Explain the types.

நிறுவன ஒருங்கிணைப்பு என்றால் என்ன? அதன் வகைகளை விவரிக்க.

Or

- (b) A firm earns Rs. 1,20,000 as its annual profits, the rate of normal profit being 10%. The assets of the firm amount to Rs, 14,4,000 and the liabilities Rs. 4,80,000. Find the value of Goodwill by capitalisation method.

ஒரு நிறுவனம் ரூ.1,20,000 ஆண்டு வருமானம் லாபம் பெறுகிறது. பொதுவான லாப சதவீதம் 10%. நிறுவனத்தின் சொத்துகள் ரூ.14,40,000. பொறுப்புகள் ரூ.4,80,000. நற்பெயரை முதலாக்க முறையில் கண்டுபிடிக்கவும்.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. A Ltd. Invited applications or 10,000 equity shares of Rs.100 each of a premium of Rs. 10 per share. Payment was to be made as follows:

On application - Rs. 30; on allotment - Rs. 40 (including premium) on first call - Rs. 30; on final call - Rs. 20.

Application totalled for 13,000 shares. Application for 2000 shares were rejected and allotment of shares was made proportionately to the remaining application. The Directors made both calls and all money received except the final call on 300 shares which were forfeited after the required notices were served. Later 200 of the forfeited shares were Reissued as fully paid @ Rs. 85 per share.

Journalise the transactions and prepare Balance sheet.

A Ltd. 10,000 பங்குகளுக்கான ரூ.100 வீதம், ரூ.10 - முனைமத்தில் அழைப்பு விடுக்கிறது. விண்ணப்பங்கள் பின்வருமாறு பெறப்படுகிறது.

விண்ணப்பத்தின் மீது ரூ.30; ஒதுக்கீட்டின் மீது ரூ.40 (முனைமம் உள்ளடக்கியது) முதல் அழைப்பு ரூ.30; இறுதி அழைப்பு ரூ.20.

13,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2000 பங்குகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மற்றும் மீதமுள்ள விண்ணப்பங்கள் விகித அளவு முறையில் கொடுக்கப்படுகிறது. மேலாளர்கள் அனைத்து அழைப்புகளையும் விடுத்து, தொகையை பெற்றனர். ஆனால் 300 பங்குகளுக்கான பங்கு ஒருப்பிடிப்பு செய்யப்பட்டது. பின்பு அதில் 200 பங்குகளை மறுவெளியீடு செய்து - ரூ.85 வீதம் பெறப்பட்டது.

தேவையான குறிப்பேடு பதிவுகள் மற்றும் இருப்புநிலை குறிப்பு தருக.

17. A company has 10,000 9% Redeemable preferential shares of Rs. 100 each fully paid. The company decided to redeem the shares on 31. Dec. 2004 at a premium of 10%. The company makes the following issues;

- (a) 6000 equity shares Rs. 100 each at a premium of 10%
- (b) 4000 8% Debentures of Rs. 100 each

The issue was fully subscribed and allotments were made. The redemption was duly carried out. The company has sufficient profits. Give necessary entries.

ஒரு நிறுவனம் ரூ.100 வீதம் 10,000 முன்னுரிமை பங்குகளை 9%இல் பெற்றது. நிறுவனம் 31 டிசம்பர் 2004 அன்று அதை மீட்க முடிவுசெய்தது. அதுவும் 10% முனைமத்தில், நிறுவனம் பின்வரும் வெளியீடுகளை செய்தது.

- (அ) ரூ.100 - 6,000 சாதாரண பங்குகளை 10% முனைமத்திலும்
- (ஆ) ரூ.100 வீதம் 400 கடனீட்டு பத்திரங்களை - 8%

விண்ணப்பங்கள் முழுமையாக பெறப்பட்டு, ஒதுக்கப்பட்டது. நிறுவனம் போதுமான இலாபத்தை கொண்டுள்ளது. தேவையான குறிப்பேடு பதிவுகளை தருக.

18. From the following particulars, ascertain profit prior to and after incorporation.

- (a) Time Ratio – 3 : 5
- (b) Sales ratio – 4 : 6
- (c) Gross profit – Rs. 10,00,000

(d) Expenses debited to profit and loss a/c were:

	Rs.
Salaries	96,000
General exp	12,000
Discount on sales	40,000
Advertisement	50,000
Preliminary exp	70,000
Rent and Rates	15,000
Printing and stationary	65,000

(e) Incomes credited to profit and Loss account were:

	Rs.
Rent received	18,000
Interest Received	50,000

பின்வரும் விவரங்களை கொண்டு நிறுவன பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய இலாபத்தை கணக்கிடுக.

(அ) கால விகிதம் - 3 : 5

(ஆ) விற்பனை விகிதம் - 4 : 6

(இ) மொத்த லாபம் - ரூ.10,00,000

(ஈ) செலவுகள் - இலாபநட்ட கணக்கின் பற்று விவரம் :

	ரூ.
சம்பளம்	96,000
பொது செலவுகள்	12,000
விற்பனை மீது தள்ளுபடி	40,000
விளம்பரம்	50,000
முதன்மை செலவு	70,000
வாடகை மற்றும் வரி	15,000
பதிவு செலவு	65,000

(உ) இலாபம் / வருமானம் வரவு பக்கம் உள்ளது :

	ரூ.
வாடகை பெற்றது	18,000
வட்டி பெற்றது	50,000



19. 'A' Ltd absorbs 'B' Ltd by payment of 5 shares of Rs. 10 each at a premium of 10% for every 4 shares held in 'B' Ltd. The balance sheet of 'B' Ltd as on the Date of adsorption is Given below

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital (Rs. 10)	1,00,000	Fixed Assets	90,000
General Reserve	10,000	Current Assets	30,000
Creditors	30,000	2000 shares in	
		A Ltd	20,000
	<u>1,40,000</u>		<u>1,40,000</u>

Show the important Ledger Account in the books of B Ltd and the acquisition entries in the books of A Ltd.

A Ltd, B Ltd.-யை எடுத்துக்கொள்கிறது. B Ltd ல் உள்ள ஒவ்வொரு 4 பங்குகளுக்கும், 5 பங்குகள் ரூ.10 வீதம், 10% முனைமத்தில் எடுத்துக்கொள்கிறது. B Ltd இருப்புநிலை குறிப்பு விவரம்.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பங்கு முதல் (ரூ.10)	1,00,000	நிலை சொத்துகள்	90,000
பொது காப்பு	10,000	நடப்பு சொத்துகள்	30,000
கடன்நீந்தோர்	30,000	2000- பங்கின்	
		A Ltd	20,000
	<u>1,40,000</u>		<u>1,40,000</u>

தேவையான பேரேடுகளை B Ltd புத்தகத்திலும், கையகப்படுத்துதல் பதிவை A Ltd புத்தகத்திலும் தயாரிக்கவும்.

20. The following are the summarized balance sheets of Amar Ltd. and Samar Ltd as on 31<sup>st</sup> March 1994.

Liabilities	Amar	Samar	Assets	Amar	Samar.
issued Share Capital :			Goodwill	-	1,20,000
Shares of Rs.10 each	8,00,000	6,00,000	Fixed Assets	6,00,000	2,40,000
			Current Assets	4,20,000	2,80,000
P & L a/c	1,40,000	-	P & L a/c	-	8,40,000
Creditors	80,000	2,40,000			
	<u>10,20,000</u>	<u>8,40,000</u>		<u>10,20,000</u>	<u>8,40,000</u>

Amar Ltd. agreed to takeover the business of Samar Ltd as on the date of balance sheets. After due negotiations, it was determined that the shares of Amar Ltd are worth Rs.12 each and the shares of Samar Ltd are worth Rs.5 each.

You are required to make the necessary entries in the books of Amar Ltd and draw up its balance sheet immediately after the takeover.

அமர் நிறுவனம் மற்றும் சமர் நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பு 31.3.1994-ன் சுருக்கம் பின்வருமாறு.

பொறுப்புகள்	அமர் லிட் ரூ.	சமர் லிட் ரூ.	சொத்துகள்	அமர் லிட் ரூ.	சமர் லிட் ரூ.
அங்கீகரிக்கப்பட்ட முதல்			நற்பெயர்	-	1,20,000
பங்குகளை வெளியிடு (10 ரூ. தலா)	8,00,000	6,00,000	நிலை சொத்துகள் நடப்பு சொத்துகள்	6,00,000	2,40,000
இலாப நட்ட கணக்கு	1,40,000	-	இலாப நட்ட கணக்கு	-	8,40,000
கடனீந்தோர்	80,000	2,40,000			
	<u>10,20,000</u>	<u>8,40,000</u>		<u>10,20,000</u>	<u>8,40,000</u>

அமர் Ltd, சமர் Ltd-யை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது. பேரத்திற்கு பிறகு அமர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.12 ஆகவும், சமர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.5 எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தேவையான பதிவுகளை அமர் நிறுவன ஏடுகளில் பதிவு செய்க. இருப்புநிலை குறிப்பை நிறுவனம் கையகப்படுத்தியவுடன் தயாரிக்கவும்.

**F-0226**

**Sub. Code**

**7BCS5C3**

**B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**ECONOMIC LAWS**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define – Industrial Policy.  
தொழில்துறை கொள்கை - வரைவிலக்கணம் தருக.
2. What is Schedule – A industries?  
அட்டவணை - A தொழில்துறை என்றால் என்ன?
3. What is Industrial Sickness?  
தொழில்துறை வியாதி என்றால் என்ன?
4. What is Monopoly?  
ஏகபோகம் என்றால் என்ன?
5. What is Restrictive Trade Practices?  
கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறை என்றால் என்ன?
6. What is Capital Account transactions?  
மூலதன கணக்கு பரிவர்த்தனை என்றால் என்ன?
7. Define Adjudicating authority.  
தீர்ப்பாய ஆணையாளர் - வரைவு தருக.

8. What is consumer Redressal Forum?  
நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம் என்றால் என்ன?
9. Write any three rights of consumer.  
நுகர்வோர்-ன் மூன்று உரிமைகளை எழுதுக.
10. List out needs for foreign capital.  
அந்நிய மூலதனத்தின் முக்கியத்துவம் எழுதுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the objectives of Industrial Policy – 1956.  
1956 தொழில்துறை கொள்கையின் நோக்கங்களை விவரிக்க.

Or

- (b) Explain the significance of New Industrial Policy – 1991.  
புதிய தொழில்துறை கொள்கை - 1991ன் முக்கியத்துவத்தை விளக்குக.

12. (a) Discuss the duties of Director General.  
நிர்வாக இயக்குனரின் பணிகளை விவரிக்கவும்.

Or

- (b) Explain the objectives of Competition Act 2002.  
வணிக போட்டி சட்டம் - 2002ன் நோக்கங்களை விவரிக்க.

13. (a) Explain the powers of RBI to issue directions to authorized person.  
அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் நெறிமுறையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்பு பற்றி விளக்குக.

Or

(b) Explain the provisions regarding Capital Account Transactions.

மூலதன கணக்கு பரிவர்த்தனை சார்ந்த சட்ட விதிமுறைகளை விளக்குக.

14. (a) Discuss the rights available to Consumers.

நுகர்வோரின் உரிமைகளை பற்றி விவரிக்கவும்.

Or

(b) Discuss the provisions regarding Unfair Trade Practice.

நியமற்ற வர்த்தக நடைமுறை சார்ந்த சட்டவிதிமுறைகளை விளக்குக.

15. (a) Explain the powers of Environmental Authority.

சுற்றுசூழல் ஆணையரின் அதிகாரங்களை விளக்குக.

Or

(b) Explain the powers of Environmental Protection Act – 1986.

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் நோக்கங்களை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Critically examine the New Industrial Policy 1991.

புதிய தொழில்துறை கொள்கை - 1991யை தீர ஆய்வு செய்க.

17. Discuss the functions of Development councils.

மேன்பாட்டு குழுவின் செயல்பாடுகளை விளக்குக.

18. Explain the various consumer protection councils.

நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்களின் பல்வேறு வகையான அமைப்பை விளக்குக.

19. State the obligations of Exporter of Goods and Services under Foreign Exchange Management Act.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்படி சரக்கு மற்றும் சேவைகளை ஏற்றுமதியாளர்களின் சட்ட பொறுப்புகளை விளக்குக.

20. Describe the various types of restrictive trade practices.

கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளின் பல்வேறு வகைகளை விளக்குக.

---

**F-0227**

**Sub. Code**

**7BCSE1A**

**B.Com.(CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**Elective — DIRECT TAXES**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What are the types of Income tax?  
வருமான வரியின் வகைகள் யாவை?
2. Who is Assessee?  
மதிப்பீட்டாளர் யார்?
3. Define 'Salaries' under the Income Tax Act.  
வருமான வரிச்சட்டத்தின் கீழ் சம்பளம் வரையறுக்கவும்.
4. What is "Profit in lieu of salary"?  
சம்பளத்திற்கு பதிலாக இலாபம் என்றால் என்ன?
5. Define the term 'Profession'.  
"தொழில்" என்ற சொல்லை வரையறு.



6. What is meant by Capital gain?  
“மூலதன ஆதாயம்” என்றால் என்ன?
7. What is “Revocable transfer”?  
“திரும்பப் பெறக்கூடிய பரிமாற்றம்” என்றால் என்ன?
8. What is “Set-off of Losses”?  
“இழப்புக்களின் தொகுப்பு” என்றால் என்ன?
9. State the rates of Income tax for individuals.  
தனிநபருக்கான வருமான வரி விகிதங்களைக் கூறவும்.
10. Who is an Assessing officer?  
மதிப்பீடு அலுவலர் என்பவர் யார்?

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Mr. Subramani left India for the first time on 20.5.2020. During the financial year 2022-23, he came to India on May 27 and stayed for a period of 53 days in India. Determine his residential status for the previous year 2022-23 in India.
- 20.5.2020 அன்று முதல் முறையாக இந்தியாவை விட்டு வெளியேறிய திரு. சுப்ரமணியன் 2022-23 நிதியாண்டில் மே 27 அன்று இந்தியா வந்து இந்தியாவில் 53 நாட்கள் தங்கியிருந்தார். இந்தியாவில் முந்தைய ஆண்டு 2022-23க்கான அவரது குடியிருப்பு நிலையை தீர்மானிக்கவும்.

Or

- (b) Mr. X an Indian citizen, leaves India to Germany for a job on 8.10.2022. What will be his residential status for the A.Y. 2023-24 if he has never left India earlier?

திரு. எக்ஸ் ஒரு இந்திய குடிமகன் 8.10.2022 வேலைக்காக இந்தியாவை விட்டு ஜெர்மனி செல்கிறார். 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான அவரது குடியிருப்பு நிலை என்னவாக இருக்கும். அவர் இதற்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்றால்?

12. (a) How will you determine the value of rent free accommodation?

வாடகை இல்லாத விடுதியின் மதிப்பை நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்?

Or

- (b) Compute Net Annual Value for the PY 2022-23 from the following:

	House
Date of completion	1.11.2001
Rent	2,500 p.m.
Municipal Value (Rs.)	24,000 p.a.
House tax (50% paid)	2,400 p.a.
Educational cess (fully paid)	600 p.a.
Sanitation tax	300 p.a.

House has remained vacant for 2 months.

முந்தைய ஆண்டு 2022-23க்கான நிகர வருடாந்திர மதிப்பை பின்வருவனவற்றிலிருந்து கணக்கிடு :

2001.11.1 ஆம் ஆண்டு கட்டிடம் பணி முடிந்தது வாடகை ரூ.2,500 (மாதம்) நகராட்சி மதிப்பு ரூ.24,000. வீட்டு வரி ரூ.2,400 (50% செலுத்தப்பட்டது) கல்வி வரி (முழுவதும் செலுத்தப்பட்டது) ரூ.600. துப்புரவு வரி ரூ.300. வீடு இரண்டு மாதங்களாக காலியாக உள்ளது.

13. (a) State the incomes that are chargeable to tax under the head 'Profit and gains of business or profession'.

“வணிகம் அல்லது தொழிலின் இலாபம் மற்றும் ஆதாயங்கள்” என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானங்களைக் கூறவும்.

Or

- (b) Compute Capital gain arising from sale of a residential house for the AY 2023-24

	Rs.
Cost of acquisition (2004-05)	1,00,000
Sold on 31.12.2022	5,00,000
Cost of improvement (2011-12)	5,000

CII : 2004-05 : 113, 2011-12 : 184 ; 2022-23 : 331

2023-24 ஆம் ஆண்டுக்கான குடியிருப்பு இல்லத்தின் விற்பனையிலிருந்து எழும் கணக்கு. ஆதாயம் கையகப்படுத்தல் செலவு (2004-05) ரூ.1,00,000 31.12.2022 அன்று விற்கப்பட்டது ரூ.5,00,000 மேம்பாட்டுச் செலவு (2011-12) ரூ.5,000 சி.ஐ.ஐ. : 2004-2005 : 113 ; 2011-12 : 184 ; 2022-23 : 331)

14. (a) State the significance of clubbing of incomes.

கிளப்பிங் வருமானத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

Or

(b) Following are the particulars of income of Mr. Mohan for the previous year ended 31.3.2023

	Rs.
Dividend	40,000
Loss from house property	64,000
Business income	1,00,000
Loss in speculation business	6,000
Short-term capital loss	20,000
Long-term capital gain	30,000
Income (or) Interest from bank deposit	20,000

Compute the gross total income of Mr. Mohan after setting off of the different losses against other incomes.

31.3.2023 உடன் முடிவடைந்த முந்தைய ஆண்டுக்கான திரு. மோகனின் வருமான விவரங்கள் பின்வருமாறு :

	ரூ.
பங்காதாயம்	40,000
வீட்டு சொத்தின் நட்டம்	64,000
வணிக வருமானம்	1,00,000

	ரூ.
ஊக வணிகத்தின் மூலம் நடட்டம்	6,000
குறுகிய கால மூலதனம் பெற்றது	20,000
நீண்ட கால மூலதனம் ஆதாயம்	30,000
வங்கி வைப்பு தொகையின் மீதான வட்டி	20,000
திரு. மோகனின் மொத்த வருமானத்தை மற்ற வருமானங்களுக்கு எதிரான வெவ்வேறு இழப்புகளை அமைத்த பிறகு கணக்கிடவும்.	

15. (a) How do you ascertain the tax liability of an individual assessee?

தனிப்பட்ட மதிப்பீட்டாளரின் வரிப்பொறுப்பை நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்?

Or

- (b) Discuss the powers of Directors – General of Income Tax.

பொது வருமான வரியின் மூலம் “பணியாளர்களின் அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடுதல்” – விளக்குக.

### Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Distinguish between gross total income and total income.

முழு மொத்த வருமானத்திற்கும் மொத்த வருமானத்திற்கு வேறுபடுத்துக.

17. Mr. X has two houses. First house with Municipal value of Rs.75,000 is kept by him for his own residence and second whose municipal valuation of Rs.1,20,000 has been let out. Following are the expenses relating to these houses :

	I-house Rs.	II-house Rs.
Municipal tax paid	12,000	20,000
Land revenue	200	250
Interest on loan taken for reconstruction	64,000	4,200
Fire insurance premium	900	2,400

Compute Mr.X's Income from House property for the Assessment year 2023-24.

மிஸ்டர் எக்ஸ் இரண்டு வீடுகள் உள்ளன. நகராட்சி மதிப்பு ரூ.75,000 கொண்ட முதல் வீடுகள் அவரது சொந்த இல்லத்திற்கும், இரண்டாவதாக ரூ.1,20,000 நகராட்சி மதிப்பீட்டிற்கும் அவர் வைத்திருக்கிறார். இந்த வீடுகள் தொடர்பான செலவுகள் பின்வருமாறு :

	முதல் வீடு ரூ.	இரண்டாவது வீடு ரூ.
நகராட்சி வரி செலுத்தியது	12,000	20,000
நில வருவாய்	200	250
மீள்கட்டுமானத்திற்காகக் கடன் வாங்கிய வட்டி	64,000	4,200
தீ காப்பீடு பிரீமியம்	900	2,400

திரு. “எக்ஸ்” ன் வருமானம் 2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வீட்டு சொத்தினை கணக்கிடுக.

18. From the following Profit and Loss account compute Business Income for the Assessment year 2023-24

	Rs.		Rs.
To Salary	6,500	By Gross profit	36,750
To Bad debts	1,700	By Commission	1,250
To Provision for bad debts	3,000	By Discount	500
To Advertisement	3,800	By Sundry receipts	200
To Insurance (HP)	550	By Rent from Buildings	3,600
To General expenses	2,750	By Profit on sale of investments	3,000
To Depreciation	1,200		
To Interest on capital	2,000		
To Interest on bank loan	1,300		
To Net Profit	22,500		
	<u>45,300</u>		<u>45,300</u>

Depreciation allowed Rs.1,000 only.

பின்வரும் இலாப நட்டக் கணக்கிலிருந்து 2023-24ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான வணிக வருமானத்தைக் கணக்கிடுக.

விவரங்கள்	இலாப நட்டக் க/கு	
	ரூ.	ரூ.
சம்பளம்	6,500	மொத்த லாபம் 36,750
வாராக்கடன்	1,700	கமிஷன் 1,250
வாராக்கடன் வழங்கல்	3,000	தள்ளுபடி 500
விளம்பரம்	3,800	பிற ரசீதுகள் 200
காப்பீடு (HP)	550	கட்டிடத்தில் இருந்து

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
பொது செலவு	2,750	வாடகை	3,600
தேய்மானம்	1,200	முதலீட்டு விற்பனை	
முதல் மீதான வட்டி	2,000	இலாபம்	3,000
வங்கி கடன் மீதான வட்டி	1,300		
நிகர லாபம்	22,500		
	<u>45,300</u>		<u>45,300</u>

தேய்மானம் ரூ.1,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

19. From the following information, compute the total income of Mr. Yule for the A.Y. 2023-24

- Salary at Rs.10,000 per month
- He contributes 14% of his salary to RPF fund to which employer contribute an equal amount
- Interest credited to the P.F. at 9.5% p.a. Rs.1,200
- LIC premium paid Rs.5,000
- He paid Rs.8,000 as donation to a charitable institution
- Other income Rs.20,000 including interest from bank Rs.4,000

பின்வரும் தகவல்களிலிருந்து 2023-24 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான திரு. "யூலின்" மொத்த வருமானத்தை கணக்கிடுக.

- சம்பளம் ரூ.10,000 (மாதம்)
- அவர் தனது சம்பளத்தில் 14% ஐ.ஆர்.பி.எஃப் நிதிக்கு பங்களிக்கிறார்கள், இதற்கு அவருடைய முதலாளி சமமான தொகையை பங்களிக்கிறார்.



- (இ) பி.எஃப் மீதான வட்டி 9.5% ரூ.1,200க்கு வரவு வைக்கப்பட்டு உள்ளது
- (ஈ) எல்.ஐ.சி. பிரீமியம் ரூ.5,000 செலுத்தியது
- (உ) அவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ரூ.8,000 பிடித்தமாக செலுத்தினார்
- (ஊ) மற்ற வருமானம் ரூ.20,000 வங்கியிலிருந்து வட்டி உட்பட ரூ.4,000.

20. State any five powers of Commissioner and Deputy Commissioner of Income tax (appeals).

வருமான வரி ஆணையாளர் மற்றும் துணை ஆணையர் (மேல் முறையீட்டில்) ஐந்து அதிகாரங்களைக் கூறவும்.

**F-0229**

**Sub. Code**

**7BCSE2A**

**B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2023**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**Elective – COST ACCOUNTING**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is cost?  
அடக்க விலை என்றால் என்ன?
2. What is cost sheet?  
செலவு தாள் என்றால் என்ன?
3. What is stores - ledger?  
“கடை பேரேடு” என்றால் என்ன?
4. Write the formula for EOQ.  
“பொருளாதார ஒழுங்க அளவின்” சூத்திரத்தை எழுதுக.
5. What are the methods of Time keeping?  
“நேரத்தை கடைபிடிக்கும்” முறைகள் என்ன?
6. Explain the “Job Card”.  
“வேலை அட்டையை” விளக்கவும்.

7. What is "Fixed Overhead"?  
"நிலையான மேல்நிலை" என்றால் என்ன?
8. What is variable overhead?  
"மாறும் மேல்நிலை" என்றால் என்ன?
9. What is process costing?  
"செயல்முறை செலவு" என்றால் என்ன?
10. What is Abnormal gain?  
"அசாதாரண ஆதாயம்" என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the objectives of cost Accounting.  
செலவுக் கணக்கீட்டின் நோக்கங்களை விளக்குக.
- Or
- (b) Discuss the characteristics of a goods costing system.  
ஒரு பொருட்கள் செலவு அமைப்பின் பண்புகள் விவாதிக்கவும்.
12. (a) Calculate Economic order quantity from the following information.  
Consumption 400 to 600 units per week.  
Purchase price of input unit Rs. 20 Annual Carrying Cost 6.5%  
Order cost per order Rs. 100.  
பின்வரும் தகவல்களிலிருந்து பொருளாதார ஒழுங்கு அளவைக் கணக்கிடுக. நுகர்வு வாரத்திற்கு 400 முதல் 600 அலகுகள். உள்ளீட்டு அலகு கொள்முதல் விலை ரூ.20 வருடாந்திர சுமக்கும் செலவு 6.5% ஆர்டர் செலவு ஒரு ஆர்டருக்கு ரூ.100.

Or

- (b) Machine 'A' requires 50 units per day. The cost of placing an order is Rs. 50. The cost of carrying one unit amount to Re. 0.02 per day. The Lead period is 40 days. You required to compute EOQ.

இயந்திரம் 'A' வுக்கு ஒரு நாளைக்கு 50 யூனிட் தேவைப்படுகிறது. ஆர்டர் செய்வதற்கான செலவு ரூ.50 ஆகும். ஒரு யூனிட் எடுத்துச் செல்ல ஒரு நாளைக்கு ரூ.0.02 செலவாகும். முன்னணி காலம் 40 நாட்கள் ஆகும். நீங்கள் மின்-ஒ-க்யூவை கணக்கிட வேண்டும்.

13. (a) The output of the worker A is 60 unit in a 40 hours week. Guaranteed time rate is Rs. 5 per hour. Ordinary piece rate is Rs. 2 per unit. Show the earning of worker A under time rate and piece rate system.

தொழிலாளர் 'A' ன் வெளியீடு 40 மணி நேர வாரத்தில் 60 அலகு ஆகும். உத்தரவாதம் அளிக்கப்பட்ட நேர விகிதம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 ஆகும் சாதாரண துண்டு விகிதம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2 ஆகும். நேர விகிதம் மற்றும் துண்டு விகித முறையின் கீழ் தொழிலாளர் 'ஏ' சம்பாதிப்பதைக் காட்டுங்கள்.

Or

- (b) Calculate wages due to a worker from the following data:

Normal hour is a week 44

Actual hours worked 50

Rate per hour – Normal Rs. 1.25

Over time 200% of normal rate

பின்வரும் தரவுகளிலிருந்து ஒரு தொழிலாளியின் ஊதியங்களைக் கணக்கிடுக. சாதாரண மணி நேரம் ஒரு வாரம் 44 உண்மையான மணி நேரம் ஒரு மணி நேரத்திற்கு 50 விகிதம்-சாதாரண ரூ.1.25-சாதாரண விகிதத்தில் ஓவர் டைம் 200%.

14. (a) What is Machine hour rate? How it is calculated?  
State its merits and demerits.

இயந்திர மணி விகிதம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அதன் நன்மை, தீமைகளை கூறு.

Or

- (b) You are supplied with the following information.  
Calculate overhead hourly rate in respect of production department A, B and 'C'

The Primary overhead are:

Production department	Rs.	Service dept	Rs.
A	7810	X	4,000
B	12,543	Y	2600
C	4,547		

Expenses of service departments X and Y are apportioned as under:

	A	B	C	X	Y
X	30%	40%	20%	–	10%
Y	10%	20%	50%	20%	–

Estimated working hours are : A – 1,000; B – 2,500;  
C – 1,400.

உங்களுக்கு பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகின்றன  
உற்பத்தித் துறை A, B மற்றும் C ஆகியவற்றின் மணி நேர  
விகிதத்தைக் கணக்கிடுக.

முதன்மை மேல்நிலை

உற்பத்தித் துறை	ரூ.	சேவைத் துறை	ரூ.
A	7810	X	4,000
B	12,543	Y	2600
C	4,547		

சேவைத் துறைகளின் செலவுகள் X யின் கீழ் :

	A	B	C	X	Y
X	30%	40%	20%	–	10%
Y	10%	20%	50%	20%	–

மதிப்பிடப்பட்ட வேலை நேரம் “A”=1000; “B”=2500;  
“C”=1400.

15. (a) What are the limitations of Job costing?

“வேலை செலவின் வரம்புகள்” என்ன?

Or

(b) Explain the features of process costing.

செயல்முறை செலவு அம்சங்களை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Distinguish between cost Accounting and Management Accounting.

செலவுக் கணக்கியல் மற்றும் மேலாண்மை கணக்கியல் இடையே வேறுபடுத்திக் காட்டு.

17. What do you understand by material control? What are its objects and Advantages?

பொருள் கட்டுப்பாடு மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்? அதன் பொருள்கள் மற்றும் நன்மைகள் என்ன?

18. What is Labour turnover? What are its cause? Indicate the steps which may reduce Labour turnover.

தொழிலாளர் வருவாய் என்றால் என்ன? அதன் காரணம் என்ன? தொழிலாளர் புரள்வை குறைக்கக்கூடிய படி நிலைகளை குறிப்பிடுக.

19. Bombay Industries has two production departments and three service departments. The total overheads of the departments are

Production dept:	Rs.	Service dept	Rs.
A	24,000	Time office	8,000
B	16,000	Stores	10,000
		Maintenance	6,000

Details relating to the departments are :

	Time office	Stores	Maintenance	A	B
No. of workers	7	20	10	40	30
No. of Store requisition	—	—	6	24	20
Machine hours	—	—	—	2400	1600

Prepare overhead distribution summary by step method.

பம்பாய் தொழிலகம் இரண்டு உற்பத்தி துறைகளும், மூன்று சேவைத் துறையும் உள்ளன. துறைகளின் மொத்த மேல்நிலைகள்

உற்பத்தி துறை: ரூ. சேவைத் துறை ரூ.

A	24,000	நேர அலுவலகம்	8,000
B	16,000	கடைகள்	10,000
		பராமரிப்பு	6,000

துறைகளின் வாரியாக தொடர்பான விபரங்கள் :

	நேர அலுவலகம்	கடைகள்	பராமரிப்பு	A	B
தொழிலாளர்களின் எண்ணிக்கை	7	20	10	40	30
கடைகளின் கோரிக்கை எண்	—	—	6	24	20
இயந்திர மணி	—	—	—	2400	1600

மேல்நிலை விநியோக சுருக்கம் படிமுறை மூலம் தயாரிக்கவும்.

20. Mr. Aadarsh started work on contract for Rs. 5,00,000 on 1-1-2009. The following information relating to the contract is available

	Rs.
Material issued	1,60,000
Wages paid	1,01,200
Wages outstanding on 31-3-2000	37,520
New Machines purchased and sent to site	1,48,000
Direct charges paid	7,500
Direct charges outstanding on 31-03-2009	600
Establishment charges apportioned to contract	6,400



On 31-03-2009 material lying unused at sites were valued at Rs.21,620. Machine are to be depreciated at 20% p.a. value of work certified by 31-3-2009 was Rs.3,50,000 while the cost of work done but not yet certified as on that date was Rs.18,000. Mr. Aadarsh had received a total sum of Rs.2,80,000 from the contractor till 31-3-2009. Prepare contract account.

திரு. ஆதர்ஷ் 1.1.2009 அன்று ரூ.5,00,000 க்கான ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கினார். ஒப்பந்தம் தொடர்பான பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன

	ரூ.
வழங்கப்பட்ட பொருள்	1,60,000
ஊதியம்	1,01,200
31-3-2000 அன்று நிலுவையில் உள்ளது	37,520
புதிய இயந்திரங்கள் வாங்கப்பட்டு தளத்திற்கு அனுப்பப்பட்டது	1,48,000
நேரடிக் கட்டணங்கள் செலுத்தியது	7,500
நேரடிக் கட்டணங்கள் 31.3.2009 அன்று நிலுவையில் உள்ளது	600
நிறுவனக் கட்டணங்கள்	6,400

31.3.2009 அன்று, தளங்களில் பயன்படுத்தப்படாத பொருள் ரூ.21,620 யாக மதிப்பிடப்பட்டது. இயந்திரம் 20% பி.ஏ.வில் மதிப்பிற்க்கம் செய்யப்பட உள்ளது. 31.3.2009 மூலம் சான்றளிக்கப்பட்ட பணியின் மதிப்பு ரூ.3,50,000, அதே நேரத்தில் அந்த தேதியில் செய்யப்பட்ட ஆனால் இன்னும் சான்றளிக்கப்படாத பணிச் செலவு ரூ.18,000. திரு. ஆதர்ஷ் 31.3.2009 வரை ஒப்பந்ததாரிடமிருந்து மொத்தம் ரூ.2,80,000 பெற்றது. ஒப்பந்தக் கணக்கைத் தயாரிக்கவும்.

**F-0232**

**Sub. Code**

**7BCSE3B**

**B.Com. (CS) DEGREE EXAMINATION,  
NOVEMBER 2023.**

**Sixth Semester**

**Corporate Secretaryship**

**Elective – FINANCIAL SERVICES**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you mean by Financial Inclusion?  
நிதி சேர்க்கை என்றால் நீங்கள் கூறும் பதம் என்ன?
2. Define the term 'Lease'.  
'குத்தகை' என்ற சொல்லை வரையறுக்க.
3. What are the tax implications of Hire Purchase?  
வாடகை-கொள்முதல் வரி தாக்கங்கள் என்ன?
4. Distinguish between factoring and forfeiting.  
காரணி மற்றும் இழப்பிற்கு இடையில் வேறுபடுத்துக.
5. Is credit rating mandatory?  
கடன் மதிப்பீடு கட்டாயமா?
6. Define the terms stock broker and sub- broker.  
பங்கு தரகர் மற்றும் துணைத் தரகர் என்ற சொற்களை வரையறுக்க.
7. What are advantages and disadvantages of credit rating?  
கடன் மதிப்பீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
8. Discuss the structure of Merchant Banking industry.  
வணிகர் வங்கித் தொழிலின் கட்டமைப்பைப் பற்றி விவாதிக்க.

9. Discuss the concept of International credit rating practices.

சர்வதேச கடன் மதிப்பீட்டு நடைமுறைகளின் கருத்தை விவாதிக்க.

10. Difference between hire purchase and leasing.

வாடகை வாங்குதல் மற்றும் குத்தகைக்கு இடையில் வேறுபடுத்துக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the mechanism of factoring with the help of a diagram.

ஒரு வரைபடத்தின் உதவியுடன் காரணி செய்யும் பொறிமுறையை விளக்குக.

Or

(b) Describe briefly, the various debt instruments which are common in the financial markets.

நிதிச் சந்தைகளில் பொதுவான பல்வேறு கடன் கருவிகளை சுருக்கமாக விவரிக்க.

12. (a) Mutual funds are an important segment of financial markets. How is this role performed? Also discuss the management of a mutual fund company.

பரஸ்பர நிதிச் சந்தைகளின் ஒரு முக்கியப் பகுதியாகும். நிதிபங்கு எவ்வாறு செய்யப்படுகிறது? ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தின் மேலாண்மை பற்றியும் விவாதிக்க.

Or

(b) Why should a public issue be marketed? What are the issues involved in marketing a public issue?

ஒரு பொதுப் வெளியீடுதலை ஏன் சந்தைப்படுத்தப்பட வேண்டும்? பொதுப் வெளியீடுதலை சந்தைப்படுத்துவதில் என்ன சிக்கல்கள் உள்ளன?

13. (a) If you are a Merchant banker, what issues would you consider before accepting a public issue proposal of a company? Briefly discuss.

நீங்கள் ஒரு வணிக வங்கியாளராக இருந்தால். ஒரு நிறுவனத்தின் பொது வெளியீட்டு முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கு முன் என்ன சிக்கல்களைக் கருத்தில் கொள்வீர்கள்? சுருக்கமாக விவாதிக்க.

Or

- (b) Differentiate 'Financial restructuring, and 'Organizational restructuring'? What factors in your view affect the decision of merger or takeover of a firm?

'நிதி மறுசீரமைப்பு' மற்றும் 'நிறுவன மறுசீரமைப்பு' ஆகியவற்றை வேறுபடுத்துக. உங்கள் பார்வையில் ஒரு காரணி இணைப்பு அல்லது கையகப்படுத்தும் முடிவை என்ன காரணிகள் பாதிக்கின்றன?

14. (a) Distinguish between a 'Merger' and a 'Takeover'. Explain the various steps involved in the process of a merger deal.

ஒரு 'இணைவு' மற்றும் 'கையகப்படுத்தல்' ஆகியவற்றுக்கு இடையில் வேறுபடுத்திப் பாருங்கள். இணைப்பு ஒப்பந்தத்தின் செயல்பாட்டில் உள்ள பல்வேறு படிகளை விளக்குக.

Or

- (b) Compare and contrast 'Leasing' and 'Hire Purchasing'. Why do companies go for leasing of assets? Briefly explain.

'குத்தகை' மற்றும் 'வாடகை கொள்முதல்' ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். நிறுவனங்கள் ஏன் சொத்துக்களை குத்தகைக்கு எடுக்கின்றன? சுருக்கமாக விளக்குக.

15. (a) Explain the different stages in which a venture capital firm finances the requirements of the companies which approach it for financing.

மிதக்கும் மூலதன நிறுவனம் நிதியளிக்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு நிதியளிக்கும் பல்வேறு நிலைகளை விளக்குக.

Or

- (b) 'Stock exchanges in India have not served their purpose.' Do you agree? Validate your argument.

‘இந்தியாவில் பங்குச் சந்தைகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை’. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் வாதங்களை விவாதிக்க.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the structure of Indian Financial System with the help of a suitable diagram.

இந்திய நிதி அமைப்பின் கட்டமைப்பை பொருத்தமான வரைபடத்தின் உதவியுடன் விளக்குக.

17. What are the characteristics of a hire-purchase transaction? In what way it differs from a lease?

வாடகை-கொள்முதல் பரிவர்த்தனையின் பண்புகள் என்ன? இது குத்தகையிலிருந்து எந்த வகையில் வேறுபடுகிறது?

18. Critically examine the functioning of merchant bankers in India.

இந்தியாவில் வணிக வங்கியாளர்களின் செயல்பாட்டை விமர்சன ரீதியாக ஆராய்க.

19. Describe the credit rating process adopted by a rating agency. Support your answer with the case of one of the recognised agencies in India

ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் மதிப்பீட்டு செயல்முறையை விவரிக்க.

20. Discuss briefly the role of two depositories in India. To what extent these two institutions have grown in India?

இந்தியாவில் இரண்டு வைப்புத்தொகைகளின் பங்கை சுருக்கமாக விவாதிக்க இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளன.